

ஸ்ரீ ஸத்தரு
பாகராஜ சுவாமி கீர்த்தனைகள்
(பொருள் விளக்கத்துடன்)

தமிழில்

முனைவர் த.சா. கிரீரீரகாஷ்
முனைவர் லக்ஷுமி பொதுவாள்

ரீரகாஷ் பப்ளிகேஷன்ஸ்,
பிளாட் எண். 29, மீனாட்சி நகர்,
பாரதியார் 7ஆவது தெரு,
எஸ்.எஸ். காலனி, அரசரடி,
மதுரை-10.

2001

பெருளடக்கம்

1	முன்னுரை	viii
2	வாழ்த்துரை	ix
3	அருளுரை	x
4	அணிந்துரை	xii
5.	கீர்த்தனைப்பட்டியல்	xiii
6	கீர்த்தனைகள்	01 - 207

ஒலிபெயர்ப்பு முறை

க	-	ka	த ⁴	-	dha
க ²	-	kha	ன/ந	-	na
க ³	-	ga	ப	-	pa
க ⁴	-	gha	ப ²	-	pha
ச	-	ca / śa	ப ³	-	ba
ச ²	-	cha	ப ⁴	-	bha
ஜ	-	ja	ம	-	ma
ஜ ²	-	jha	ய	-	ya
ட	-	Ta	ர	-	ra
ட ²	-	Tha	ல	-	la
ட ³	-	Da	வ	-	va
ட ⁴	-	Dha	ஷ	-	sha
ண	-	Na	ஸ	-	sa
த	-	ta	ஹ	-	ha
த ²	-	tha	ள	-	La
த ³	-	da	க்ஷ	-	ksha

கீர்த்தனைப் பட்டியல்

ண்	கீர்த்தனை	ராகம்	தாளம்	பக்கம்
	ஸ்ரீ க்னபதினி...	ஸௌராஷ்டிரம்	ஆதி ³	01
	அட்டபலுகுது ³	அட் ² ாண	ஆதி ³	03
	அதி ³ காது ³ ப'ஜன	யதுகுலகாம்போஜி	ஆதி ³	05
	அநாது ² ட ³ னு	ஜிங்ளா	ஆதி ³	06
	அப்பராம	பந்துவராளி	ரூபகம்	08
	அலகலல்லாட ³ க் ³	மத் ⁴ யமாவதி	ரூபகம்	10
	அன்யாயமு	காபி	ஆதி ³	12
	இன்னாள்கு	நாராயணகௌள்	சாபு	14
	உபசாரமு	பை ⁴ ரவி	ரூபகம்	18
	ஏடிஜன்மமிதி ³	வராளி	சாபு	20
	ஏமனி மாடாடி ³ தி	தோடி ³	ஆதி ³	22
	ஏமி சேஸிதே	தோடி ³	சாபு	24
	ஏவர மடு ³ கு ³ து ³ ரா	கல்யாணி	ரூபகம்	29
	ஏலாவதார	முக ² ாரி	ஆதி ³	34
	ஒரகுபு	கன்னட ³ கௌள்	தே ³ சாதி ³	36
	கத்த ³ னே	தோடி ³	ஆதி ³	38
	கருணா ஸமுத்ர	தே ³ வகாந்த ⁴ ாரி	ஆதி ³	40
	கல்கி ³ யுண்டே	கீரவாணி	ஆதி ³	41
	கனுக்கொனு	நாயகி	ரூபகம்	43
	கன்ன தண்டரி	தே ³ வமனோஹரி	தே ³ சாதி ³	45
	கா ³ ரவிம்பராதா	க ⁴ ண்டா	ரூபகம்	47
	காலஹரணமேவ	சுத்த ⁴ ஸாவேரி	ரூபகம்	50
	கீ ³ தார்த ² மு	ஸுரடி	தே ³ சாதி ³	53
	கு ³ ருலேக	கௌரீமனோஹரி	ஜம்ப	55
	குலபி ³ ருது ³	தே ³ வமனோஹரி	ரூபகம்	57
	கொலுவமரெ	தோடி ³	ஆதி ³	58
	கொலுவை	பை ⁴ ரவி	ஆதி ³	61
	கோடிநது ³ லு	தோடி ³	ஆதி ³	63
	க் ³ ரஹப ³ லமேமி	ரேவகு ³ ப்தி	தே ³ சாதி ³	65
	க் ³ ரூபஜுகடகு	சா ² யாதரங்கி ³ ணி	ஆதி ³	67
	கூ ³ ரஸாக ³ ர	ஆனந்தபை ⁴ ரவி	ஜம்ப	69
	சக்கனி	க் ³ ரஹரப்ரிய	ஆதி ³	71
	சலமேலரா	மார்கஹிந்தே ³ ாளம்	தே ³ சாதி ³	73
	சால கல்வலாடு	ஆரபி ⁴	ஆதி ³	75
	செடேபுத்தி மாணுரா	அட் ² ாணா	ஆதி ³	77

எண்	கீர்த்தனை	ராகம்	தாளம்	பக்க
36	சேரராவதே ³ மிரா	ரீதிகௌள	தே ³ சாதி ³	78
37	சேனினதெல்ல	தோடி ³	ஆதி ³	80
38.	தப்பகனேவச்சுனா	சுத்தப ³ ங்களா	ரூபகம்	82
39	த ³ ரிதா ³ புலேக	ஸாவேரி	தே ³ சாதி ³	84
40	தா ³ சரதீ ⁴ நீ ருணமு	தோடி ³	ஆதி ³	86
41.	தா ³ சகோவலௌ	தோடி ³	ஐ ² ம்ப	88
42	தா ³ ரினி தெலுஸு	சுத்த ⁴ ஸாவேரி	ஆதி ³	90
43.	தே ³ வாதி ⁴ தே ³ வ	ஸிந்து ⁴ னாமக்ரிய	தே ³ சாதி ³	95
44	தே ³ வ ராம ராம	ஸௌரராஷ்ட்ரம்	ரூபகம்	97
45.	த ⁴ யானமே	த ⁴ ன்யாஸி	ஆதி ³	98
46	த ³ வைதமு சுசமா	ரீதிகௌள	ஆதி ³	100
47	நன்னுப் ³ ரோவ	ஆபே ⁴ ாகி ³	தே ³ சாதி ³	102
48	நாத ³ லோலுடை	கல்யாணவஸந்தம்	ரூபகம்	104
49	நாதோ ³ பாஸனசே	பே ³ க ³ ட் ³	தே ³ சாதி ³	106
50	நாமகுஸுமமு	பூரீராக ³ ம்	தே ³ சாதி ³	108
51.	நினுவினா	தோடி ³	ரூபகம்	110
52.	நீ சித்தமு	த ⁴ ன்யாஸி	சாபு	112
53.	நீ த ³ யரா ³ த ³ ா	வஸந்தபை ⁴ ரவி	ரூபகம்	114
54	நீ ப ³ க்தி ப ³ ாக்ய	ஐயமனோஹரி	ரூபகம்	116
55.	நீ ப ³ ஜனக ³ ான	நாயகி	ஆதி ³	118
56	நீ முத் ³ து ³ மோமு	கமலாமனோஹரி	ஆதி ³	120
57.	நீ வாட் ³ னேக ³ ான	ஸாரங்க ³	ஐ ² ம்ப	122
58.	நெனருஞ்சரா	ஸிம்ஹவாஹினி	தே ³ சாதி ³	124
59.	நெனருஞ்சினானு	மாளவி	தே ³ சாதி ³	126
60	நேபொகட் ³ குண்டி ³ ள	தே ³ ஸ்யதோடி ³	ஐ ² ம்ப	128
61.	பக்கல நிலப ³ டி ³	கரஹரப்ரிய	த்ரிபுட	130
62.	ப ³ ண்டுரீதி	ஹம்ஸநாத ³ ம்	தே ³ சாதி ³	132
63.	பரமாத்மு ³	வாகதீ ⁴ ஸ்வரி	ஆதி ³	134
64	பரலோகப ³ யமுலேக	மந்த ³ ாரி	தே ³ சாதி ³	136
65.	பரவோக ஸாத ³ னமே	பூர்வகல்யாணி	தே ³ சாதி ³	138
66.	பரிபூர்ண காமா	பூர்வகல்யாணி	ரூபகம்	140
67.	ப ³ ஜனஸேயவே	கல்யாணி	ரூபகம்	142
68.	பாக ³ ாயநய்யா	சந்த்ரஜ்யோதி	தே ³ சாதி ³	144
69.	ப்ரானநாத ²	சூலினி	தே ³ சாதி ³	146
70	ப் ³ ரோவப ³ ாரமா	பஹுத ³ ாரி	ஆதி ³	148
71.	மரியாத ³ க ³ ாதயா	பை ⁴ ரவி	தே ³ சாதி ³	150
72.	மனஸு நில்ப	ஆபே ⁴ ாகி ³	ஆதி ³	152

ண்	கீர்த்தனை	ராகம்	தாளம்	பக்கம்
	மனஸு ஸ்வாதீன	சங்கராபரணம்	ரூபகம்	154
	மஹிம துக்கிஞ்சு	ரிஷபப்ரிய	தேசாதி	156
	மாகேலரா	ரவிசந்திரிக	தேசாதி	158
	மாரு பல்ககுன்னா	பூரீரஞ்சனி	ஆதி	160
	மானமு லேதா	ஹமிருகல்யாணி	ஆதி	162
	மாஜானகி	காம்பேராஜி	தேசாதி	164
	மேருஸமான தீர	மாயாமாளவகௌள	தேசாதி	166
	மேலுகோ தயாநீதேஸௌராஷ்டரம்		ரூபகம்	168
	மோக்ஷமு கலதா	ஸாரமதி	ஆதி	170
	யக்ஞாதுலு	ஐயமனோஹரி	ஆதி	172
	யோசனா கமல	தர்பாரு	ஆதி	174
	ரகுநாயக நீ	ஹம்ஸ த்வனி	தேசாதி	176
	ரகுவீர	கரஹரப்ரிய	ரூபகம்	178
	ராகு ஸுதாரஸ	ஆந்தேராளிக	தேசாதி	179
	ராகா சசிவதீன	டக்க	ஆதி	181
	ராமநன்னு	ஹரிகாம்பேராஜி	ரூபகமு	183
	ராமபக்தி	சுத்தபங்காள	ஆதி	185
	ராமா நீவேகானி	நாராயணி	ஆதி	187
	ராமாபிராம	தன்யாஸி	ஆதி	189
	ரானிதிராது	மனிரங்கு	ஆதி	191
	லாலியூகவே	நீலாம்பரி	ரூபகம்	192
	வத்தனே வாரு	ஷண்முகப்ரிய	ஆதி	194
	விடஜாலதுரா	ஜளரஞ்சனி	ஆதி	196
	வினவே ஓமனஸா	விவர்தனி	ரூபகமு	197
	ஸமயமு ஏமரகே	கல்கட்	ஆதி	199
	ஸமுகான	கோகிலவராளி	தேசாதி	201
	ஸரியெவ்வரே	பூரீரஞ்சனி	தேசாதி	203
	ஸீதா மனோஹார	ராமமனோஹரி	ஆதி	205

1. ஸௌராஷ்டிரம் - ஆதி³

பல்லவி

ஸ்ரீ க³ணபதினி ஸேவிம்பராரே ஸ்ரீதமானவுலாரா! (ஸ்ரீ)

அனுபல்லவி

வாக³ாதி⁴பதி ஸுபூஜல ஜேகொனி
பா³க நடிம்புகனு வெட³லின (ஸ்ரீ)

சரணம்

பனஸ நாரிகேளாதி³ ஜம்பூ³ ப²லமுலநாரகி³ஞ்சி
க⁴னதரம்பு³ க³னு மஹிபை பத³முலு
க⁴ல்லு க⁴ல்லன நுஞ்சி
அனயமு ஹரிசரண யுக³முலனு
ஹ்ருத³யாம்பு³ஜமுன நுஞ்சி
விநயமுனனு த்யாக³ராஜ வினுதுடு³
விவித⁴க³துல தி⁴த்தளாங்கு மனிவெட³லின (ஸ்ரீ)

பதவுரை

ஸ்ரீதமானவுலாரா	- அடியார்களே!
ஸ்ரீகணபதினி	- சிறந்த கணபதியை
ஸேவிம்பராரே	- சேவிக்க வாரீர்
வாகாதிபதி	- பிரமன்
ஸுபூஜல ஜேகொனி	- செய்யும் நல்ல பூஜையை ஏற்று
பாக நடிம்புகனுவெடலின	- எழிலாக நடனமாடி எழுந்தருளிய
பனஸ நாரிகேளாதி	- பலா, தேங்காய், நாவல்பழம்

ஜம்பூபலமுலனாரகிஞ்சி	- ஆகியவற்றை அமுது செய்து
கனதரம்புகனு	- பெருமையோடு
மஹிபை	- புனியின் மீது
பதமுலு	- திருவடிகளை
கல்லு கல்லன நுஞ்சி	- 'கல்' 'கல்' என ஒலிக்க ஊன்,
அனயமு	- எல்லாமும்
ஹரிசரணயுகமுல	- ஹரியின் திருவடியிணைகள்
ஹ்ருதயாம்புஜமுனநுஞ்சி	- இதயத்தில் கொண்டு
வினயமுனனு	- பணிவோடு
த்யாகராஜ வினுதுடு	- தியாகராசனால்
	வணங்கப்படும்
விவிதகதுல	- பலவிதமான தாள நடைகளில்
தித்தளாங்கு அனி	- 'தித்தளாங்கு' என்று
வெடலின	ஆடி எழுந்தருளிய.

பொழிப்புரை

மெய்யடியாளர்களே! பிரமன் முதலியோர் செய்யு
பூஜையை ஏற்று எழிலாக நடனமாடி எழுந்தருளிய சிறந்
கணபதியை சேவிக்கவாரீர்! பலாப்பழம், தேங்காய், நாவ
பழம் ஆகியவற்றை அமுது செய்து, தரையின் மீது 'கல்'
'கல்' என ஒலிக்கத்திருவடிகளை ஊன்றி எப்போதும் ஹரியி
திருவடியிணைகளை இதயத்தில் பதித்து, பணிவோடு
தியாகராஜனால் வணங்கப்பெறும், 'தித்தளாங்கு' என
பலவிதமான தாள நடைகளில் ஆடிடும் பூர் கணபதியை
சேவிக்க வாரீர்.



பூர் ஸக்ருந் தியாகராஜ சுவாமி கீர்த்தனைகள் /

2. அட்²ாண - ஆதி³

பலவி

அட்ட பலுகுது³ விட்ட பலுகுது³
வந்து³கேமி ஸேது ராம? நீ

“வ”..

னுபல்லவி

தொட்லநர்ப⁴குல நூதுவு; மரி மரி
தோசிநட்லு கில்லுதுவு; ஸ்ரீராம! நீ

“வ”..

ணம்

ஜீவுல சிக்ஷின்சக³ நேர்துவு, சிரஞ்
ஜீவுலு³க³ா ஜேயநேர்துவுரா;
ப⁴ாவமெரிகி ப்ரோதுவு; ஸத்ப⁴க்த
ப⁴ாகதே⁴ய! ஸ்ரீ த்யாகராஜ விறுத!

“வ”..

வுரை

ராம	- ஓ இராமா!
நீவு	- நீ
அட்ட	- அவ்விதம்
பலுகுதுவு	- பேசுவாய்
அந்துகு+ஏமி	- அதற்கு என்ன
ஸேது	- செய்வேன்?
தொட்லன்	- தொட்டில்களில்
அர்பகுல	- குழந்தைகளை
நூதுவு	- ஆட்டுவாய்
மரிமரி	- மேன்மேலும்
தோசி நடலு	- தோன்றுவது போல்
கில்லுதுவு	- கிள்ளிவிடுவாய்

ஸ்ரீ ராம	- மங்களகரமான இராமனே!
நீவு	- நீ
ஜீவுல	- உலகத்துள்ள உயிர்களுக்கு
சிஷிள்சக	- தண்டனைவிதிக்க
நேர்குவு	- (நீ) அறிவாய்
சிரஞ்சீவிவலுகா	- சிரஞ்சீவிகளாக
சேய	- செய்ய
நேர்துவரா	- அறிவாய் ஐயனே!
பாவமு எரிகி	- மானிடர் உள்ளமறிந்து
ப்ரோதுவு	- காத்தருள்வாய்
ஸத்பக்த	- மெய்யான பக்தரின்
பாகதேய	- நற்பேறு
ஸ்ரீ த்யாகராஜவிநுத	- மங்களகரமான தியாகராசனால் போற்றி வழிபடப்படுவனே!

பொழிப்புரை

ஓ இராமா! நீ அவ்விதமும் பேசுவாய். இவ்விதமும் பேசுவாய். அதற்கு நான் என்ன செய்வேன்? மங்களம் நல்கும் இராமனே! நீ தொட்டிலில் குழந்தைகளைப் போட்டு ஆட்டிடுவாய். பின்பு மேன்மேலும் உனக்குத் தோன்றுப் பொழுதெல்லாம் கிள்ளுவாய். நீ இவ்வுலக உயிர்களைத் தண்டிக்கவும் அறிவாய். அவ்வுயிர்களை என்றுப் நிலைபெறும்படி சிரஞ்சீவிகளாக்கவும் நீ அறிவாய் ஐயனே மனிதர்களின் உள்ளத்தை அறிந்த அவர்களைச் காத்தருள்வாய். மெய்யான பக்தர்களுக்கு கிடைத்தற்கரிய நற்பேறு அல்லவா நீ! மங்களகரமான தியாகராசனால் போற்றித் துதிக்கப்படுவனே! இராமா! நீ அவ்விதமும் பேசுவாய்; இவ்விதமும் பேசுவாய்.

ஸ்ரீ ஸுத்குரு தியாகராஜ சுவாமி கீர்த்தனைகள் /

3. யது³குல காம்போ⁴ஜி - ஆதி³

பல்லவி

அதி³காது³ ப⁴ஜன; மனஸா!

"அ"

அனுபல்லவி

எத³லோ நெஞ்சுன தோ³கடி
பய்யெத³ க³ல்கி³ளசோ நோகடி.

"அ"..

சரணம்

கொ³ப்ப தனமுனகை யாஸ
குச்சி²த விஷய பிபாஸ
மெப்புலகை பஹு வேஸமிடி³
உப்பதில்லெத³ரு; த்யாக³ராஜ வினுத!

"அ"..

பதவுரை

மனஸா	- ஓ மனமே!
பஜன	- பஜனை
அதிகாது	- அதுவல்ல
எதலோன்	- உள்ளத்தில்
எஞ்சுனதி	- எண்ணுவது
ஓகடி	- ஒன்று
பய்யெதலோ	- புறத்தில்
கல்கின சோன்	- செய்யப்படும் செயல்கள்
ஓகடி	- (மற்ற)ஒன்று
கொப்பதனமுனகை	- பெருந்தன்மைக்கு
ஆஸ	- ஆசை
குச்சித விஷய	- தீயசெயல்களில்
பிபாஸ	- ஆர்வங்கொண்டு
மெப்புலகை	- புகழுக்காக

பஹு வேஸமிடி
உப்பதில்லெதரு
த்யாகராஜவித

- பல வேடங்கள் கொண்டு
- உலகையடைவார்கள்
- தியாகராஜனால்
வணங்கப்படுபவனே!

பொழிப்புரை

ஓ மனமே! பஹுனை என்பது அதுவல்ல. உள்ளத்தே எண்ணுவது ஒன்றாகவும் புறத்தே செய்யப்படும் செயல்க வேறொன்றாகவும் இருந்து விரும்பத்தகாத கெட்டு செயல்களில் ஆர்வங்கொண்டும் புகழடைவதற்குப் ப வேடங்கள் ஏற்றும் உலகை அடைவார்கள். அதுவல் (உண்மை) வழிபாடு.

4. ஜிங்ளா - ஆதி³

பல்லவி

அநாத்²ட³னு க³ானு; ராம நே!

“ந”..

அனுபல்லவி

அநாத்²ட³வு நீவனி நிக³மக்ஞல
ஸநாதனுலமாட வின்னானு; நே

“ந”..

சரணம்

நிராத்³ரவு ஜிசி, ஈகலி
நராத்⁴மு லநெத³ரு
புராணபுருஷ! புரரிபுநுத! நா
க³ராட்சயன! த்யாகராஜநுத! நே

“ந”..

பதவுரை

ராம	- ஓ இராமா!
நேனு	- நான்
அநாதுடனு காணு	- அனாதையல்ல
அநாதுடவு	- அனாதை
நீவு அனி	- நீயென்று
நிகமஞல	- வேத இரகசியங்களை அறிந்தவர்கள்
ஸநாதனுல	- ஞானிகள்
மாட	- சொல்வது
வின்னானு	- கேட்டிருக்கிறேன்
நிராதரவு	- ஆதரவில்லாத் தன்மை
சூசி	- பார்த்து
ஈகலி	- இக்கலிகால(த்தில்)
நர+அதமுலு+அநெதரு	- கீழ்மக்கள் கூறுகிறார்கள்
புராண புருஷ	- புராணத் தலைவனே!
புரரிபுருத	- திரிபுரமெரித்த சிவனால் வணங்கப்படுபவனே!
நாகராட்சயன	- ஆதிசேடனாகிய பாம்பணையில் பள்ளி கொண்டவனே
த்யாகராஜருத	- தியாகராசனால் போற்றி வழிபடப்படுபவனே!

பொழிப்புரை

ஓ இராமா! நான் அனாதை அல்லன். அநாதன் நீயென்று வேதங்களைக் கற்றுணர்ந்த நற்பெரும் மக்கள் நவிகேட்டிருக்கிறேன். என்னுடைய ஆதரவற்ற நிலைமையை பார்த்து இக்கலியுக இழிந்த மானிடர்கள் என்னை கதியற்றவனாகச் சொல்கிறார்கள். புராணத் தலைவா! திரிபுரம் எரித்த சிவனால், தொழப்பட்டவனே! ஆதிசேடன்மீது பள்ளி கொண்டவனே! இத்தியாகராசனால் துதிக்கப்படுபவனே இராமா! நான் கதியற்றவன் அல்லன். எனக்கு நீயே கதி.

5. பந்துவராளி - ரூபகம்

பல்லவி

அப்பராம பக்தி யெந்தோ கொப்பரா; மா "ய"

அனுபல்லவி

தரிப்படலனு தீர்சி கண்டிரெப்பவலேனு காசுனா மா "ய"

சரணம்

லக்ஷ்மீதேவி வலசுனா? லக்ஷ்மணுண்டு கொலுசுனா?
ஸுக்ஷ்மபுத்தி கல பர்துடு சூசிகூசி ஸொலஸுனா? மா "ய"

சப்ரி யெங்கிலிச்சுனா? சந்த்ரதருடு மெச்சுனா?
அபுல ஸ்வயம்ப்ரபு குதைவமசல பதவி நிச்சுனா? மா "ய".

கபிவாரிதி தாடுனா? கலிகி ரோட கட்டுனா?
அபராதி த்யாக்ராஜு கானந்தமு சாலுனா? மா "ய".

பதவுரை

மா அப்ப	- எம் அப்பனே!
ராம பக்தி	- இராமபக்தி
எந்தோ	- எவ்வளவோ
கொப்பரா	- சிறந்தது ஐயா!
தரிப்படலனு	- அலைச்சல்களை
தீர்சி	- தீர்த்து
கண்டிரெப்ப வலெனு	- கண்ணிமைபோல
காசு	- காக்கும்
மா	- எமது
லக்ஷ்மீதேவி	- இலக்குமிதேவி
வலசுனா	- நேசிப்பாளா?
லக்ஷ்மணுண்டு	- இலக்குவன்

கொலுசுனா	- சேவை செய்வானா?
ஸூக்ஷ்ம புத்திகல	- கூர்மையான அறிவுள்ள
பரதுடு	- பரதன்
சூசி சூசி	- பார்த்துப் பார்த்து
ஸொலஸுனா	- மயங்குவானா?
மா	- எம்
சபரி	- சபரி
எங்கிலி+இச்சுனா	- எச்சில்படுத்தியதைக் கொடுப்பானா?
சந்திர தருடு	- பிறையணிந்த சிவன்
மெச்சுனா	- மெச்சிக்கொள்வானா?
அபல	- பெண்மணியான
ஸ்வயம்பரபகு	- சுயம்பிரபைக்கு
தைவமு	- கடவுள்
அசல பதவி	- வீடுபேறாகிய பதவி
இச்சுனா	- கொடுப்பானா?
மா	- எம்
கபி	- அனுமன்
வாரிதி	- பெருங்கடல்
தாடுனா	- தாண்டுவானா?
கலிகி	- யசோதையானவள்
ரோடன்	- உரலுடன்
கட்டுனா	- கட்டுவானா?
அபராதி	- குற்றங்கள் புரிந்தவனான
த்யாகராஜுக்கு	- தியாகராஜனுக்கு
ஆனந்த மு	- பேரின்பம்
சாலுனா	- போதுமானதா?
மா	- எம்

பொழிப்புரை

எம் அப்பனே! இராமபக்தி எவ்வளவோ சிறந்தது ஐயனே. இராம பக்தியே, வீண்(மன) அலைச்சல்களைத் தீர்த்து கண்ணிமைகளைப் போல் காக்க வல்லது. எம் அப்பனே! அதனால் அன்றோ இலக்குமிதேவி பகவானையே நேசிக்கிறாள். இல்லையெனில் நேசிப்பாளா? இலக்குவன்தான் தொண்டு புரிந்திடுவானா? கூர்மையான புத்தியுள்ள பரதன்

(உள்ளைப்) பார்த்துப் பார்த்து மயங்குவானா? சபரி, த
 உண்ட எச்சிலை உன்னிடம் கொடுப்பாளா? பிறையணி,
 சிவன் (உள்ளைப்) புகழ்வானா? பெண்மணியா
 சுயம்பிரபைக்கு பகவான் வீடு பேறாகிய நிலைத்த பதவி
 கொடுப்பானா? அனுமன் பெருங்கட
 தாண்டியிருப்பானா? அசோதை உரலுடன் கண்ணை
 கட்டுவாளா? குற்றங்கள் பல புரிந்தவனான
 தியாகராசனுக்குப் பேரின்பம் போதுமா? எம் அப்பே
 இராமபக்தி எவ்வளவோ சிறப்பானதன்றோ!

6. மத்⁴யமாவதி - ரூபகம்

பல்லவி

அலக லல்லாட³க³ க³நி-யா

ராண்முனி எடு பொங்கெ³னோ?

“அல”

அனுபல்லவி

செலுவு மீரக³னு மாரீசுனி மத்³மணசே வேள

“அல”

சரணம்

முனி கனுஸைக³ தெ³லிஸி சிவத⁴னுவுனு விரிசே ஸமய

முன த்யாக³ராஜ வினுதுனி மோமுன ரஞ்ஜில்லு “அல

பதவுரை

அலகலு

- சுருண்ட குழல்

அல்லலாடக

- அசைந்தாட

ஸ்ரீ ஸக்தி கிராகராஜ கவாசி கீர்தநூல்கள்

கநி	- கண்டு
ஆ	- அந்த
ராண்முனி	- இராஜ ரிஷியான விசுவாமித்திரர்
எடு	- எவ்வாறு
பொங்கெனோ	- மகிழ்ந்தாரோ
செலுவு மீரகனு	- எல்லையில்லா பொலிவு தோன்ற
மாரிகனி	- மாரீசனின்
மதமு அணசே	- கொழுப்பை அடக்கும்
வேள	- வேளையிலும்
முனி கனுஸைக	- முனிவரின் கண்ஜாடை
தெலிஸி	- அறிந்து
சிவதனுவுனு	- சிவபெருமானின் வில்லை
விரிசே	- முறிக்கும்
ஸமயமுன	- பொழுது
த்யாகராஜ வினுதுனி	- தியாகராசனால் போற்றப்படுபவனின்
மோமுன	- முகத்தில்
ரஞ்ஜில்லு	- விளங்கும்

பொழிப்புரை

சுருண்ட குழல் நெற்றியில் தவமும் அழகைக் கண்டு
அந்த இராஜரிஷியான விசுவாமித்திரர் எங்ஙனம்
மகிழ்ந்தாரோ! எல்லையில்லாத் தோற்றப் பொலிவுடன்
மாரீசனுடைய கொழுப்பை அடக்கும் வேளையிலும்
அம்முனிவரின் கண்களின் குறிப்பை அறிந்து கொண்டு
சிவபெருமானின் வில்லை முறிக்கும் பொழுதிலும்
தியாகராசனால் போற்றி வணங்கப்படுபவனின் (இராமனின்
திருமுகத்தில் விளங்கும் சுருண்ட தலைமுடி அசைந்தாடச்
சுருண்ட இராஜரிஷியானவர் எப்படி மகிழ்ச்சி அடைந்தாரோ!

7. காபீ - ஆதி³

பல்லவி

அன்யாயமு ஸேயகுரா ராம! ந
னன்யுனிகா³ சூட³குரா; நாயெட³னு ராம; "அ" ..

அனுபல்லவி

என்னோ தப்புலு கலவாரினி, ரா
ஜன்ய ! நீவு ப்³ரோசினாவு க³னுகனு "அ" ..

சரணம்

ஐட³ப⁴ரதுடு³ ஜிங்க சிகவு நெத்தி-ப³ட³லிக தீர்சக³
லேத³ா கட³லினி முனிகி³ன நொக-கூர்மமு காபாட³க³ லேத³ா "அ"

புட³மினி பாண்ட³வ த்³ரோஹினி த⁴ர்மபுத்ருடு³ ப்³ரோவக லேதா³
நடி³மி ப்ராயமுன த்யாக³ராஜனுத! நா பூர்வஜு³ ப்³ாத⁴ தீர்பலேத³ா "அ"

பதவுரை

ராமா	- ஓ இராமனே!
அந்யாயமு	- அநியாயம்
ஸேயகுரா	- செய்யாதே ஐயனே!
அன்யுனிகா	- வேற்றுமனிதனாக
நாயெட	- என்னை
சூடகுரா	- கருதாதே! பார்க்காதே ஐயா!
ராஜன்ய	- பேரரசனே!
என்னோ	- எத்தனையோ
தப்புலு	- தவறுகள்
கலவாரினி	- உள்ளவர்களை
நீவு	- நீ
ப்ரோசினாவு	- காத்தருளினாய்

கணுகணு	- ஆகையால்
ஐடபரதுடு	- ஐடபரதமுனிவர்
ஐங்கசிகுவுணு	- மான்குட்டியை
எத்தி	- எடுத்து
படலிக	- களைப்பை
தீர்சக	- தீர்க்கவில்லையா?
கடலினி	- கடலில்
முனிகினன்	- மூழ்கியதை
ஒக	- ஒரு
கூர்மமு	- ஆமை
காபாடக லேதா	- காப்பாற்றவில்லையா?
புடமினி	- பூமியில்
பாண்டவத்ரோஹினி	- பாண்டவர்களின் துரோகியானவனை
தர்மபுத்ருடு	- தர்மபுத்திரன்/தருமன்
ப்ரோவக லேதா	- காத்தருளவில்லையா?
நடிமி ப்ராயமுள	- நடுவயதில்
நா	- என்
பூர்வஜு	- அண்ணனின்
பாத	- துன்பத்தை
தீர்பலேவா	- தீர்ப்பதற்கு முடியாதா?
த்யாகராஜருத	- தியாகராஜனால் வணங்கப்படுபவனே!

சிபாழிப்புரை

ஓ இராமா! அநியாயம் செய்யாதே ஐயா! என்னை வேற்று மனிதனாக எண்ணிப் பார்க்காதே. பேரரசனே! எத்தனையோ தவறுகளுள்ளவர்களையும் நீ காத்தருளினாய் அல்லவா! ஆகையால் நீ என்னிடத்தில் அநியாயம் செய்யாதே. ஐடபரத முனிவர் இள மான்குட்டியை எடுத்து அதன் களைப்பை நீக்கிடவில்லையா? பாற்கடலில் மூழ்கி (மந்திர மலையை) ஆமை உருவெடுத்து காக்கவில்லையா? பூமியில் பாண்டவர்களின் துரோகியான துரியோதனனை தருமர் காத்தருளி மன்னிக்கவில்லையா? நடுவயதில் என் அண்ணனின்

துன்பங்களைத் தீர்க்க இயலாதா? அநியாயம் செய்யாதே!
இத் தியாகராசனால் வணங்கப்படுபவளே! இராமா என்னை
வேற்று மனிதனாக எண்ணிடாதே.

8. நாராயணிகளின்-சாபு

பல்லவி

இந்நாள்தான் தீயராகுன்ன வைனமேமி? சாலு
இபுடைந் தெலுப்பவய்யா!

“இ”..

அனுபல்லவி

சின்னனாட நுண்டி நின்னேகாணி நே
னன்ய நம்மிதினா? ஓ ராம!

“இ”..

சரணம்

அலநாடு தரணி ஸுதார்தினி தீர்பனு
வெலனி நிலவக் லேதா அதியுகாக
பல்லமு ஜிபலேதா? வானி நேர
முலனு தானுகொனி செலமிஜேஸி பத்
முல பக்தினிய்யக் லேதா நாயந்து நீ

“இ”

தன் கஜாஸ்வமுலு தனகு தீயஜேயு
மனி னே நின்னடிக்கினானா? இங்க நே
கனக மிம்மனினானா! ஸ்ரீராம! நா
மனஸுன நினு குலதன்முக ஸம்ர
க்ஷணமு சேஸிதிகாணி மரசிதினா?

“இ”

தல்லி தண்ட்³ரு லன்னத³ம்முலு நீவனி
யுல்லமு ரஞ்ஜில்ல பெத்த³லதோனு
கல்லலாட³க³ மொல்ல ஸுமமுல நீ
சல்லனி பத³மு கெ³ால்லலாட³க வெத
ஜல்லிதிகா³னி; த்யாக³ராஜுனிபை நீ

“இ”

பதவுரை

ஓ ராம!	- ஓ இராமா!
இந்நாள்ளு	- இத்தனை நாட்கள்
தயராசுன்ன	- தயை வராமலிருந்த
வைனமு ஏமி?	- காரணம் என்ன
இபுடைன	- இப்பொழுதாகினும்
தெலுபவய்ய	- தெரிவிப்பாய் ஐயா
சின்ன நாடனுண்டி	- சிறுவயதிலிருந்து
நின்னே கானி	- உள்ளையன்றி
நேனு	- நான்
அன்யல	- மற்றவர்களை
நம்மிதினா	- நம்பினேனா?
அலனாடு	- அந்நாள்
தரணிஸு ³ த	- சூரிய மைந்தனான சுக்கிரீவனின்
ஆர்தினி	- துன்பத்தை
தீர்பனு	- தீர்ப்பதற்காக
வெலளி	- விளங்கி (கருணையுடன்)
நில்வகலேதா?	- நிற்கவில்லையா?
அதியகாக	- அதுவும் இல்லாமல்
பலமு	- வலிமையை
சூபலேதா	- காட்டவில்லையா?
வானி	- அவளது
நேரமுலனு	- குற்றங்களை
தாளுகொனி	- பொறுத்துக் கொண்டு
செலிமி ஜேஸி	- நட்பு செய்து
பதமு பக்தி	- திருவடிகளின் பக்தியை

ஈயகலேதா
நாயெந்து
நீகு
தன கஜ அஸ்வமுலு

தனகு
தயஸேயமு+அளி
நேனு
நின்னு
அடிகினானா
இங்க
நே
கனகமு
இம்மு
அனினானா
பூராமா
நா மனஸுன
நின்னு
குலதனமுக
ஸம்ரக்ஷணமு
சேஸிதிகானி
மரசினானா
தல்லி தண்ட்ருலு
அன்ன தம்முலு
நீவு அளி
உல்லமு
ரஞ்ஜில்ல
பெத்தலதோனு
கல்லலு+ஆடக

மொல்ல ஸுமமுல
நீ
சல்லனி பதமு
கொல்லலாடக

- கொடுக்கவில்லையா?
- என்னிடம்
- உனக்கு
- செல்வங்கள், யானைகள்,
குதிரைகள்
- எனக்கு/தனக்கு
- தயவு செய்! என்று
- நான்
- உன்னை
- கேட்டேனா?
- இன்னும்
- நான்
- தங்கம்
- கொடு
- என்றேனா?
- சீர்மிகு இராமா!
- என் உள்ளத்தில்
- உன்னை
- (என்)குலச் செல்வமாக
- பாதுகாத்தல்
- செய்தேனே தவிர
- மறந்தேனா
- தாய் தந்தையர்
- அண்ணன் தம்பியர்
- நீயென்று
- உள்ளம்
- மகிழ்ச்சிப் பெருங்கடல்
- பெரியோர்களுடன்
- பொய்ப்பேச்சுகள்
பேசாமல்
- முல்லைப் பூக்களால்
- உன்
- குளிர்ந்த திருவடிகளில்
- எப்பொழுதும்
பூசனை செய்து

வெத ஜல்லி திகாணி

- நன்றாக

அருச்சித்தேனையன்றி

த்யாகராஜுனிபை

- இத் தியாகராசனிடம்

நீகு

- உனக்கு

பொழிப்புரை

ஓ இராமா! இத்தனை நாட்கள் உன் தயை வராமலிருந்ததன் காரணம் என்ன? இப்பொழுதாகினும் தெரிவிப்பாய் ஐயா! சிறுவயதிலிருந்து உன்னையன்றி நான் எவரையேனும் நம்பினேனா? இல்லையே! அப்படியிருக்க உனக்கு ஏன் என்னிடத்தில் தயை உண்டாகாமல் இருக்கிறது? அன்றொரு நாள் சூரிய மைந்தனான சுக்கிரீவனின் துன்பத்தைத் தீர்ப்பதற்காக நீ (கருணையுடன்) விளங்கி நிற்கவில்லையா? அதுவுமின்றி உரிமையைக் காட்டவில்லையோ? (மேலும் அவனுடைய குற்றங்களைப் பொறுத்துக் கொண்டு நட்புறவு செய்து உன் திருவடி பக்தியை அவனுக்கு அளித்திடவில்லையா? அவ்வாறிருக்க என்னிடம் மட்டும் உன் தயை வராமலிருப்பதன் காரணம் என்ன? செல்வங்களையும் யானைகளையும், குதிரைகளையும் எனக்குக் கொடுக்க வேண்டுமென உன்னை நான் கேட்டேனா? அன்றியும் பொன்கொடு என்று கேட்டேனா? சீர்மிகு இராமா! என் உள்ளத்தில் உன்னை எனது குலச் செல்வமாகப் பாதுகாத்து வந்தேனே ஒழிய உன்னை மறந்தேனா? தாய் தந்தையரும் அண்ணன் தம்பியரும் நீயே என்று உள்ளம் மகிழ்வுடைய இருந்து பெரியோர்களிடத்துக்குப் பொய்ப் பேச்சுகளை பேசாமலும் முல்லைப் பூக்களால் உனது (கருணை நிரம்பிய குளிர்ச்சி பொருந்திய திருவடிகளில் மிக்க இன்பமுடைய) நினைந்துருகி மலர்களைச் சொரிந்து பூசித்தேனே அல்லாம வேறில்லை. அப்படியிருக்க இத்தியாகராசனிடம் உன் தயை வராமலிருப்பதன் காரணம் என்ன?

9. பை⁴ரவி - ரூபகம்

பல்லவி

உபசாரமு சேஸேவாருன்னாரனி மரவகுர "உ"..

அனுபல்லவி

க்ரூபகாவலெனனி நே நீகீர்தினி பல்சுக நுண்ட³க³ "உ"..

ஈரணம்

வாகிடனே பதி³லம்பு³க³ வாதாத்மஜு³டு³ன்னாட³னி
 பூநீகருலகு³ நீ தம்முலு சேரியுன்னாரனி
 ஏகாந்தமுனனு ஜானகி ஏர்படி³யுன்னத³னி
 பூநீகாந்த! பருலேலனி, பூநீ த்யாக³ராஜவினுத "உ"..

பதவுரை

உபசாரமு	- விருந்தோம்பல்
சேஸேவாரு	- செய்பவர்கள்
உன்னாரு+அனி	- உள்ளனர் என்று
மரசிதிலேவா	- (என்னை) மறந்தனையோ?
க்ரூப காவலெனு+அனி	- அருள் வேண்டுமென்று
நே	- நான்
நீ கீர்தினி	- உன் புகழை
பல்சுகனுண்டக	- பாடிக்கொண்டிருக்கும் பொழுது
வாகிடனே	- வாசற்படியிலேயே
பதிலம்புக	- (மன) உறுதியுடன்
வாதாத்மஜு ³ டு	- அனுமன்
உன்னாடு+அனி	- இருக்கிறான் என்று
பூநீகருலகு	- மங்களகரமான
நீ தம்முலு	- உன் தம்பிகள்

சேரி உன்னாரு+அனி	- சேர்ந்துள்ளனர் என்று
ஏகாந்தமுன்னு	- (நீ) தனித்திருக்கையில்
ஜானகி	- ஜானகி (சீதை)
ஏர்படி உன்னதி+அனி	- அமர்ந்துள்ளாள் என்று
பூநீகாந்த	- இலக்குமியின் தலைவனே!
பூநீ தியாகராசவினுத	- மங்களகரமான தியாகராசனால் போற்றப்படுபவனே!
பருலு ஏல+அனி	- ஏனையோர் எதற்கு என்று

பொழிப்புரை

திருமகளின் தலைவனே! உனக்கு விருந்தோம்பல் புரிகின்றவர்கள் உள்ளனர் என்று என்னை மறந்து விட்டாயோ? உன் அருளே (கிருபை) வேண்டுமென விரும்பிக் காத்திருக்கும் நான் உனது புகழையே பாடிக்கொண்டிருக்க நீ உன்னை உபசரிப்பவர்கள் உள்ளனர் என்று என்னை மறந்தனையோ? உன் வாசலில் அனுமன் மனவறுதியுடன் இருக்கிறான் என்பதாலும், திருவுடைய உன் தம்பிமார் உன்னைச் சேர்ந்திருக்கின்றனர் என்பதாலும், உனது தனிபை வேளைகளில் சீதாபிராட்டி உன்னருகில் அமர்ந்திருக்கிறாள் என்பதாலும் மற்றவர்கள் எதற்கென என்னை மறந்தனையோ? மங்களகரமான தியாகராசனால் துதிக்கப் படுபவனே! உன் அருள் வேண்டி உனது புகழையே பாடிக்கொண்டிருக்கும் என்னை மறக்கலாமோ?



10. வராளி-சாபு

பல்லவி

ஏடி ஐன்மமிதி³ ஹா! ஓ ராம

"ஏடி"...

அனுபல்லவி

ஏடி ஐன்மமிதி³ எந்து³கு கலிகெ³னோ
எந்தனி ஸைரிந்து ஹா! ஓ ராம

"ஏடி"..

சரணம்

ஸாடிவேனி மாரகோடி லாவண்யுனி
மாடிமாடிகி ஐசிசி மாடலாட³னி தன

"கே"..

ஸாரெகு முத்யால ஹாரமுரமு பாலு
காரு மோமு கன்னுலார ஐடி³நிதன

"கே"..

இங்கி³த மெரிகி³ன ஸங்கீத லோலுனி
பொங்குக தனிவார கெளக³லிஞ்சனிதன

"கே"..

ஸாக³ரசயனுனி த்யாக³ராஜநுதுனி
வேக³மே குட³கவேனு நேனு ஹ்ருத³யமுன

"ஏ"..

பதவுரை

ஓ ராம	- ஓ இராமனே!
ஏடி	- என்ன
ஐன்மமிதி	- பிறப்பு(ஐன்மம்)இது
ஹா	- அந்தோ
ஏடி ஐன்மமிதி	- என்ன பிறப்பிது
எந்துகு	- எதற்கு/ஏன்
கலிகெனோ	- ஏற்பட்டதோ
எந்த+அனி	- எவ்வளவுவன்று
ஸைரிந்து	- பொறுப்பேன்
ஹா	- அந்தோ
ஓ ராம	- ஓ இராமா!

ஸாடி லேனி	- நிகரில்லாத
மாரகோடி	- கோடி மன்மதனின்
லாவண்யுனி	- அழகுள்ளவனை
மாடி மாடிகி	- மீண்டும் மீண்டும்
ஜூசி	- கண்டு
மாடலாடனி	- உரையாட இயலாத
தனகு	- தனக்கு (எனக்கு)
ஸாரெகு	- அசையும்
முத்தியால ஹாரமு	- முத்து மாலைகள்
உரமு	- திருமார்பில் (வைத்து)
பாலுகாரு	- களங்கமில்லாத
மோமுனு	- (திரு) முகத்தை
கன்னுலார ஜூடனி	- கண்ணாரக் காண முடியாத
தனகு	- எனக்கு
இங்கிதமு	- இங்கிதம்
எரிகின	- அறிந்த
ஸங்கீத	- சங்கீத
லோலுனி	- ஈடுபாடுள்ளவனை
பொங்குக	- பொங்கும்
தனிவார	- ஆசையோடு
கெளகலிஞ்சனி	- அணைத்துக்கொள்ள இயலாத
தனகு	- எனக்குப்
ஸாகர சயனுனி	- பாற்கடலில்
	பள்ளிகொண்டவனை
த்யாகராஜனுதுனி	- தியாகராசனால்
	வணங்கப்படுபவனை
நேனு	- நான்
ஹ்ருதயமுன	- இதயத்தில்
வேகமே	- விரைவாகக்
ஜூடக	- காண்பதற்கு
லேனு	- (என்னால்) இயலவில்லை

பொழிப்புரை

ஓ இராமனே! என்ன பிறப்பு இது. அந்தோ! ஏன் இப்பிறப்பெடுத்தேன்? எவ்வளவுதான் பொறுப்பேன்? கோடி

21 / ஸ்ரீ ஸத்குரு தியாகராஜ கவாமி கீர்த்தலவாள்



மன்மதன்களின் நிகரில்லா அழகு பொருந்திய இராமனை இடையிடையே கண்டு உரையாட இயலாத பிறப்பு, என்ன பிறப்பிது? அந்தோ! அசைந்திலங்கும் முத்து மாலைகளைக் கொண்ட திருமார்பையும், களங்கமில்லாத திருமுகத்தையும் கண்ணார்க் காணமுடியாத எனக்கு இப்பிறப்பு ஏன்? இங்கிதம் அறிந்து கொண்ட சங்கீத ஈடுபாடு உள்ளவனை (இராமனை) பொங்கும் என் விருப்பத்தால் கட்டித்தழுவிக்கொள்ள இயலாத எனக்கு அந்தோ! என்ன பிறப்பிது? பாற்கடலில் துயில்பவனை, தியாகராசனால் வணங்கப்படுபவனை தாமதமின்றி விரைவில் காண்பதற்கு இதயம் ஏங்குகின்றது. (இராமனைக் காணாத பிறவி வீணே!)

11. தோடி³ - ஆதி³

பல்லவி

ஏமனி மாடாடி³திவோ? ராம!
யெவரி மனஸு³யேவித⁴மோ தெலிஸி "ஏ"

அனுபல்லவி

மாமா, மறது³லனுஜு³லு, தலிதண்ட³ருலு
ப⁴ாமலு பரிஜனுலு ஸ்வவசமெளட "ஏ"

சரணம்

ராஜு³லு, முனுலு, ஸு³ராஸு³ருலு, வரதி³
க்ராஜு³லு மறிகுருலு சசித⁴ர தி³ள
ராஜு³லு லோ³ப³டி³ நட³வனு த்யாக³ராஜு
வினுத! நய பயமுக³ முத்துக³ "ஏ"

பதவுரை

ராம	- ஓ இராமனே!
ஏமி+அனி	- எவ்வாறு
மாடாடிதீவோ	- பேசினாயோ?
எவரி மனஸு	- யாருடைய உள்ளம்
ஏவிதமோ	- எவ்விதமோ
தெவிஸி	- அறிந்து கொண்டு
மாம	- மாமனார்
மரதுலு	- மைத்துனர்கள்
அனுஜுலு	- தம்பிமார்
தலிதண்ட்ருலு	- தாய் தந்தையர்கள்
பாமலு	- பெண்கள்
பரிஜனுலு	- பணியாளர்கள்
ஸ்வவசமு	- தன்வசம்
நீகு	- உனக்கு
ஒளடகு	- ஆவதற்கு
ராஜுலு	- அரசர்கள்
முனுலு	- முனிவர்கள்
ஸுராஸுருலு	- தேவர்களும் அசுரர்களும்
வர	- சிறப்பிக்க
த்க்ராஜுலு	- திக்குபாலகர்கள்
மரிசூருலு	- மேலும் சூரர்கள்
சசிதர	- சிவன்
தின	- சூரியன்
ராஜுலு	- சந்திரர்கள்
லோபடி	- (உனக்கு) அடங்கி
நடவனு	- நடக்குமாறு
த்யாராஜினுத	- தியாகராசனால் போற்றித் துதிக்கப்படுபவனே
நய	- நயமாகவும்
பயமுக	- பயத்திலும்
முத்துக	- செல்லமாகவும்

ஓ இராமனே! எவ்வாறு பேசினாயோ? எவர் உள்ளம் எத்தகையது என்பதை அறிந்து பேசினாயோ? மாமனார், மைத்துனர்கள், தம்பியர்கள், தாய் தந்தையர்கள், பெண்கள், பணியாளர்கள் இராமா! உன் வசம் ஆவதற்கு எப்படிப் பேசினாயோ? அரசர்கள், முனிவர்கள், தேவர்கள், அசுரர்கள், சிறப்புடைய திக்கு பாலகர்கள், மேலும் சூரர்கள், சிவன், சூரியன், சந்திரன் முதலியோர் உனக்கு அடங்கி நடக்குமாறு எவ்விதம் பேசினாயோ? தியாகராசனால் போற்றி வணங்கப் பெறும் தெய்வமே! நயமாகவும், பயமாகவும், இனிமையாகவும் என்னவென்று பேசினாயோ?

12. தோடி³ - சாபு

பல்லவி

ஏமி சேஸிதே நேமி? ஸ்ரீராம
ஸ்வாமி கருணலேனி வாரிலலோ

“நே”

அனுபல்லவி

காம மோஹ தா³ஸுலை ஸ்ரீராமுனி
கட்டு தெலிய லேநி வாரிலலோ

“நே”

சரணம்

ஸவமு சேஸிதேநேமி? கலிமிகி புத்ரோ
த்ஸவமு கல்கி³தே நேமி? பு³லிலோ
நந்யபீ³ ஜ ஜனிதுனி கொ³னியேமி?

சிவகர ஸ்ரீராமுனி த³யலேனி வாரிலலோ

“நே”

மேட³கட்டினனேமி அந்துன லாந்தர்
 ஜோடு³கட்டினனேமி?
 சேடி³யலனு மெப்பிஞ்சு தெலிஸிதேனேமி?
 ஈடு³லேனி ராமுனி த³யலேனி வாரிலலோ "நே"..
 இம்முகலிகி³னனேமி? இல்லாலிகி
 ஸொம்மு பெட்டினனேமி?
 கம்மவில்து கேளினி தெலிஸி ஏமி
 தம்மிகண்டிவானி கருணலேனி வாரிலலோ "நே"..
 ராஜ்யமேலினனேமி? ப³ஹுஜனுலலோ
 பூஜ்யுலைனனேமி?
 ஆஜ்ய பிரவாஹமுதோ நன்னமிடி³னனேமி?
 பூஜ்யுடை³ன ராமுனித³யலேனி வாரிலலோ "நே"..
 கு³ருவுதானனனேமி? கண்டிகி மேனு
 கு³ருவை தோசினனேமி?
 வரமந்த்ர மந்யுல குபதே³ஸிஞ்சினனேமி?
 வரத்யாக³ராஜ நுதுனி த³யலேனி வாரிலலோ "நே"..

பதவுரை

பூராம	- ஓ இராம!
ஏமி	- என்ன
சேஸிதேனு	- செய்தாலும்
ஏமி	- என்ன?
பூராமஸ்வாமி	- திரு இராமசுவாமியின்
கருணலேனிவாரு	- கருணை கிடைக்கப் பெறாதவர்கள்
இலலோ	- புவியில்
காமமோஹதாஸுலை	- காம, மோக தாசர்கள் ஆகி
பூராமுனி	- பூரீ இராமனுடைய
கட்டு	- மனநிலையை
தெலியலேனிவாரு	- தெரிந்து கொள்ளாதவர்கள்
இலலோ	- இப்புவியில்
ஸவமு	- வேள்வி

சேஸிதேனு

ஏமி

கலிமிகி

புத்ரோத்ஸவமு

கலிகிதேனு

ஏமி

புனிலோனு

அன்ய பீஜ்ஜனிதுனி கோனி- தத்தெடுத்துக் கொண்டு

ஏமி

சிவகர

பூரீராமுனி

தயலேனிவாரு

இலலோ

மேட

கட்டினனு

ஏமி

அந்துன

லாந்தர்ஜோடு

கட்டினனு

ஏமி

சேடியலனு

மெப்பிஞ்சு

தெலிஸினனு

ஏமி

ஈடுலேனி

ராமுனி

தயலேனிவாரு

இம்மு

கல்கிதேனு

ஏமி

இல்லாலிகி

ஸொம்மு

பெட்டினனு

ஏமி

- செய்தாலும்

- என்ன?

- செல்வந்தர்களுக்கு

- புதல்வன் பிறந்த விழா

- உண்டானாலும்

- என்ன?

- பூவுலகில்

- தத்தெடுத்துக் கொண்டு

- என்ன?

- சிவனுக்குப்பிரியமான

- பூரீ இராமனின்

- தயவுகிடைக்கப்

- பெறாதவர்கள்

- இப்புணியில்

- மானிகை

- கட்டினாலும்

- என்ன?

- (அதில்), அதனுள்

- இரட்டை லாந்தர்

- விளக்குகள்

- தொங்கவைத்தாலும்

- என்ன?

- மகளிரை

- வசப்படுத்துவதற்கு

- தெரிந்திருந்தாலும்

- என்ன?

- ஈடில்லாத

- இராமனுடைய

- தயவுஇல்லாதவர்கள்

- இன்பம்

- இருப்பினும்

- என்ன?

- இல்லாளுக்கு

- ஆபரணங்கள்

- அணியச்செய்து

- என்ன

மம்மவீல்து
கீகளிளி
லிதலிளி
ஏமி
தம்மிகண்டிவானி
கருணலேனிவாரு

இலலோ
ராஜ்யமு
ஏலிதேனு
ஏமி
பஹுஜனுலலோ
பூஜ்யலு
அயிதேனு
ஏமி

ஆஜ்ய ப்ரவாஹமுதோனு
அன்னமு
இடிதேனு
பூஜ்யடு+அயின
ராமுனி
தயலேனிவாரு
இலலோ
குருவு
தானு+அயி
ஏமி
கண்டிகி
மேனு
குருவு+அயி
தோசிதேனு
ஏமி
வர
மந்த்ரமு
அந்யலகு
உபதேசிஞ்சிதேனு
ஏமி

- மம்மதனிள்
- விளையாட்டை
- அறிந்து
- என்ன?
- தாமரைக் கண்ணனிள்
- கருணையைப்
- பெறாதவர்கள்
- புலியில்
- நாட்டை
- ஆட்சிபுரிந்து
- என்ன?
- மக்கள் பலரில்
- போற்றப்பட்டவர்கள்
- ஆனாலும்
- என்ன?
- நெய்வழிந்தோடுமாரும்
- அன்னம்
- இட்டாலும்
- போற்றப்பட்டவனான
- இராமனிள்
- தயலில்லாதவர்கள்
- இப்புலியில்
- ஆசான்
- தானாகி
- என்ன
- கண்ணுக்கு
- உடம்பு (மேனி)
- குருவாகி
- தோன்றினாலும்
- என்ன?
- சிறப்புடைய
- மந்திரத்தை
- பிறருக்கு
- உபதேசித்தாலும்
- என்ன

வர த்யாகராஜநுதுனி

- தியாகராசனால

தயலேனிவாரு

போற்றப்பட்டவனின்

இலலோ

- தயவு இல்லாதவர்கள்

- பூமியில்

பொழிப்புரை

ஓ இராமா! என்ன செய்தாலென்ன? மங்களகர
இராமசுவாமியின் கருணை கிடைக்கப் பெறாதார் இப்பு
என்ன செய்தாலும் என்ன பயன்? காமம், டே
முதலியவற்றிற்கு அடிமையாகி இருப்பவர்கள், ஸ்ரீ இரா
மனப்போக்கை அறிந்துகொள்ளாதவர்கள் பூமியில் வேள்
புரிந்தென்ன? செல்வந்தர்களுக்கு மக்கட் பேறுண்ட
என்ன? தத்தெடுத்துக் கொண்டென்ன பயன்? சிவஜ
பிரியமான ஸ்ரீஇராமனின் தயவு கிடைக்கப் பெறாத
பூவுலகில் என்ன செய்து என்ன பயன்? மாளிகையில் இ
லாந்தர் விளக்குகளைத் தொங்க விட்டாலென்ன? ம
வசப்படுத்துவதற்குத் தெரிந்திருந் தென்ன? ஈடிணைய
இராமனுடைய தயவில்லாதவர்கள் என்ன செய்து
இன்பம் இருப்பினும் என்ன? இல்லாளுக்கு ஆபரண
அணியச் செய்தென்ன? மன்மதனின் விளையா
அறிந்தென்ன? தாமரைக் கண்ணனுடைய கருணை
பெற்றுக் கொள்ளாதவர்கள் பூமியில் என்ன செய்து
நாட்டை ஆட்சிபுரிந்தென்ன? மக்கள் ப
போற்றப்பட்டவர்களானாலும் என்ன? ஆடம்பரமாய்
வழிந்தோட அன்னமிட்டால் என்ன? போற்றுதலு
இராமனின் தயவில்லாதவர்கள் இப்புவிடில் என்ன
பயனில்லை. தானே ஆசானாகியும் தன் கண்ட
தன்னுடம்பே குருவாகித் தோன்றினாலும் பயன்
சிறப்பான மந்திரங்களைப் பிறருக்கு உபதேசித்
இத்தியாகராசனின் போற்றுதலுக்கு உரியவனின் தயவில்
இப்புவிடில் என்ன செய்து என்ன பயன்?

13. கல்யாணி - ரூபகம்

ஸ்ரீராம

ஏவர மடு³கு³து³ரா ஸ்ரீராம நின்

"நே" ..

ஸ்ரீராம

பாவனமெள நீ பா³த³ ப³ஜன ஸேயுடகை
தே³வலே வரமைனதி³; தேவரா! இந்து³ள்ளே

"ஏ" ..

ராமம்

ஸ்ரீரகு⁴வர! ஸகலாத⁴ாரக! நீ மனஸு⁰ன
கோரின பனுலனு ப³த³ஸாரஸமுல நாமன
ஸாரக³ விட³வனு³னே, ஸாரதர! வைராக³யமு
ஸாரெகு ஸததக³தி குமாருனி பாலையனதி³

"ஏ" ..

நீலக⁴நாப⁴! ஸத³ாகாலமு நீ பக்த
ஜாலமுலனு³னி பரிபாலன சேயுக, நீ
போலிகக³ாஜ³சே மேலுவக³ல ஸௌக³யமு
பா³லு³ட³கு³ ரிபுக³னு³னி பாலையுண்ட³க³ நின்

"ன்நே" ..

நீமஹிமல வினகா³ நாமமுனு த³லசக³ா
பூ⁴மினி ப³த³ரேக³ல நேமரகனு கனகா³
தாமரஸநயன! குணதா³ம! மநஸுகரகே³
ப்ரேமரஸமு ப³ரத ஸ்வாமி பாலையுண்ட³க³

"ன்நே" ..

வாரமு நீது மநஸு³ாரினனுஸரிஞ்சுக
நேரமு லேகனு யாஹார ஸுஷு³ப்துலனு நி
வாரணசேயு பரிசாரக ப³ாக³யமுனு லங்
காரியகு ஸுமித்ர குமாருனி பாலையுண்ட³க³

"ன்நே" ..

ஸ்ரீ ஹரி! ப³ரிதசர ஸமுஹ! ஸதா³ நினு ஹருத்
கே³ஹமுனனு க³னி து³ர்தா³ஹமுலனு ரோஸி வி

29/ ஸ்ரீ ஸத்குரு நியாகராஜ கவாமி கீர்த்தனைகள்

வாஹ்னுட³ நீவ்னு மோஹம்பு³னனு மரசி
ஸோஹமனு ஸுக²மு வைதே³ஹி பாலையுண்ட³க³ ஏ”..

ஈஜகதிநிக³ல ஸுக²ராஜினி மரிநிர்ஜர
ராஜ பத³ம்பு³ல நே நீ ஐந்மமுனடுக³னு
ராஜவத³னி த்யாக³ராஜுனி மதி³ கெப்புடு³
ராஜபத²மு லைன ஐயமெளக³ானி “ஏ”..

பதவுரை

ஸ்ரீ ராம	- மங்களகரமான இராமனே!
நின்னு	- உன்னை
ஏவரமு	- எந்த வரம்
அடுகுதுரா	- கேட்பேன் ஐயனே
பாவளமு+ஒள	- தூய்மையான
நீ	- உனது
பாத	- திருவடிகளில்
பஜன ஸேயுடகை	- பஜனை செய்து கொண்டு இருக்க
தோவவே	- பாதை
வரமு	- வீணாக
அயினதி	- ஆகிவிட்டது
தேவரா	- தேவாதிதேவனே
இந்து	- இதில்
நேனு	- நான்
ஸ்ரீரகுவர	- ஸ்ரீரகுல வீரனே
ஸகல ஆதாரக	- அனைத்திற்கும் ஆதாரமாயிருப்பவனே
நீ மனஸுன	- உன் மனதில்
கோரின வரமுலனு	- விரும்பிய எண்ணங்களை
பதஸாரஸமுல	- திருவடித்தாமரைகளை
நா மனஸாரக	- என் மனமார
விடுவனு	- விடமாட்டேன்
நே	- நான்
ஸாரதர வைராக்யமு	- சிறந்த மனத்தின்மை

ஸாரெகு
 ஸததகதி குமாருனி
 பாலு அயினதி
 நீலகநாப
 ஸதா காலமு
 நீ பக்துல
 ஜாலமுலனு
 கனி
 பரிபாலன சேயுசு
 நீவு
 போலிககா
 சூசே
 மேலுவகல
 ஸௌக்யமு
 பாலுடு+அகு
 ரிபுக்னுனி
 பாலையுண்டக
 நேனு
 நீ
 மஹிமல
 வினகா
 நாமமுனு தலசகா
 பூமினி
 பதரேகலனு
 ஏமரகனு
 கனகா
 தாமரஸ நயன

 குணதாமா
 மநஸுகரகே
 ப்ரேமரஸமு
 பரத சுவாமி
 பாலு+அயி+உண்டக
 நேனு
 வாரமு
 நீது

- எப்பொழுதும்
 - வாயுகுமாரனான அனுமனின்
 - உரிமை ஆயிற்று
 - நீலமணிவண்ணா
 - எக்காலமும்
 - உன் பக்தர்களின்
 - செயல்களைக்
 - கண்டு
 - காத்தருளி
 - நீ
 - ஓய்யாரமாகப்
 - பார்க்கும்
 - உயர்ந்திருக்கின்ற
 - சுகம்
 - சிறுவனான
 - சத்ருக்கனின்
 - சொந்தமாயிருக்க
 - நான்
 - உன்
 - மகிமைகளைக்
 - கேட்கவும்
 - திருப்பெயரைச் சிந்திக்கவும்
 - பூமியில்
 - பாதுகைகளை
 - மறக்காமல்
 - பார்ப்பதற்கு
 - தாமரையை ஒத்த
 - கண்களை உடையவனே
 - நற்குணமுடையவனே
 - சிந்தையுருக்கும்
 - அன்பை
 - பரத சுவாமியின்
 - உரிமையாகிருக்க
 - நான்
 - கிழமைதோறும்
 - உனது

மனஸுதாரினி
 அநுஸரிஞ்சுக
 நேரமு லேகனு
 ஆஹார ஸுஷுப்துலனு
 நிவாரண சேயு
 பரிசாரக
 பாக்யமு
 அலங்காரியகு
 ஸுமித்ரகுமாருனி

பாலையுண்டக
 நின்னு
 பூநீஹரி
 பரிதசர ஸமுஹ

ஸதா
 நிணு
 ஹ்ருத்கேஹமுனனு
 துர்தாஹமுலனு
 ரோஸி
 விவாஹனுதி

நீவு+அனு
 மோஹம்புனனு
 மரசி
 ஸோஹமு+அனு
 ஸுகமு
 வைதேஹி
 பாலையுண்டக
 நிணு
 ஈ ஜகதினி
 கல
 ஸுகராஜினி
 மரி
 நிர்ஜர
 ராஜபதமு

- மனப்போக்கை
- பின்பற்றி
- குறையேதும் இல்லாமல்
- ஊன், உறக்கத்தை
- தவிர்த்து
- தொண்டரின்
- பெருமை
- அலங்கரிக்கும்
- சுமித்திரையின் குமாரனான
- இலக்குவனின்
- சொந்தமானது
- உன்னை
- பூநீஹரி
- சிறப்பான கண்களைப்
- பெற்றவனே
- எப்பொழுதும்
- உன்னை
- இதயமாகிய இல்லத்தில்
- கெட்ட எண்ணங்களை
- நீக்கி
- கருடனை ஊர்தியாகக்
- கொண்டவன்
- நீ என்ற
- ஆசையில்
- மறந்து
- அவனே நான் என்ற
- சுக அனுபவம்
- சீதையின்
- வசமிருக்க
- உன்னை
- இந்த உலகில்
- உள்ள
- இன்ப நிலைகளையும்
- மேலும்
- மறுபிறவி இல்லாத
- இராசபதவி

ராஜன்மமுன	- இப்பிறவியில்
அடுகணு	- கேட்க மாட்டேன்
ராஜவதன	- நிலாமுகம் உடையவனே
த்யாகராஜுனி	- தியாகராசனின்
மதிகி	- மனதிற்கு
எப்படு	- எப்பொழுதும்
ராஜபதமுலு+அயிதே	- இராஜயோகம் கிடைத்தால்
ஜயமு+ஒளகாணி	- வெற்றியாகுமே தவிர

பொழிப்புரை

மங்களகரமான இராமனே! உன்னிடம் எந்த வரத்தைக் கேட்பேன் ஐயனே! தூய்மையான உனது திருவடிகளில் பஜனை செய்து கொண்டிருக்க வழியில்லாது ஆகிவிட்டதே! தேவாதீதேவனே! இதில் நான் எந்த வரத்தை உன்னிடம் கேட்பேன்? ஸ்ரீ இரகு குல வீரனே! அனைத்திற்கும் ஆதாரமாய் விளங்குபவனே! நீ, உன் மனதில் விரும்பிய எண்ணங்களை நிறைவேற்றி உனது திருவடித் தாமரைகளை என் மனமார என்றும் விட்டுவிட மாட்டேன் என்ற மிகச் சிறந்த மனத்திண்மை, எப்பொழுதும் உனது பக்தர்களாகிய தொண்டர்களின் செயல்களைக் கண்டு காத்தருளி நீ ஓய்மையாய்ப் பார்க்கும் உனது பார்வையால் உயர்ந்து விளங்கும் இன்பம், சிறுவனான சத்ருக்கனனின் சொந்தமாக இருக்கும்பொழுது நான் உன்னிடம் எந்த வரம் கேட்பேன்? உனது பெருமைகளைக் கேட்கவும் உன் திருப்பெயரைச் சிந்திக்கவும் புலியில் உனது பாதுகைகளை மறவாது பார்ப்பதற்குமான சிந்தையுருக்கும் பக்திரசமானது, பரதசுவாமியிடம் சொந்தமாகி இருக்க, தாமரையொத்த கண்களைக் கொண்டவனே! நற்குணமுடையவனே! நான் உன்னிடம் என்ன வரம் கேட்பேன் ஸ்ரீ ஹரி! சிறப்புமிக்க கண்களைப் பெற்றவனே! எக்காலமும் உன்னை இதயமெனும் இல்லத்தில்வைத்து கொடிய எண்ணங்களையெல்லாம் ஒழித்து கருடனை ஊர்தியாகக் கொண்டவன் நீ என்பதை ஆசையால் மறந்து அவனே நான் என்ற சுக அனுபவம் சீதாப்பிராட்டியின் வசமிருக்க, உன்னிடம் நான் எவ்வரம் கேட்பேன். இவ்வுலகில் உள்ள இன்ப நிலைகளையும் மேலும் மறுபிறவியில்லாத

அரசுபதவியினையும் இப்பிறவியில் நான் வேண்டேனா?
சந்திரனைப் போன்ற முகமுடையவனே! இத்தியாகராசனினா?
உள்ளத்திற்கு பக்தி என்னும் இராஜயோகம் கிடைத்தால்
வெற்றியாகுமே தவிர வேறில்லை. உன்னிடம் நான் எந்த
வரம் கேட்பேன்?.

14. முகா²ரி - ஆதி³

பல்லவி

ஏலாவதார மெத்திகொண்டிவோ? ஏமி காரணமோ ராமுடை³
“ஏ”

அனுபல்லவி

ஆலமு ஸேயுடகா அயோத்⁴ய பாலன ஸேயுடகா ஓ ராக⁴வா
“ஏ”

சரணம்

யோகு³லனு சுகடகா ப⁴வ
ரோகு³லனு ப்ரோசுடகா? சத
ராகரத்³ன மாலிகனு ரசிஞ்சின
த்யாக³ராஜு³கு வர மொஸகு³டகா? “ஏ”

பதவுரை

ஓ ராகவ	- ஓ இராகவா!
ராமுடை	- இராமனாய்
ஏல	- எதற்கு
அவதாரமு	- அவதாரம்

ஸ்ரீ ஸத்தகு தியாகராஜ கவாமி கீர்த்தனைகள் /

எத்திக்கொண்டீவோ	- எடுத்துக்கொண்டாயோ?
ஏமி காரணமோ	- என்ன காரணமோ?
ஆலமு	- போர்
ஸேயுடகா	- செய்வதற்கா?
அயோத்திய பாலன	- அயோத்தியை ஆட்சி
ஸேயுடகா	- செய்வதற்கா?
யோசுலனு	- யோகிகளை
சூசுடகா	- பார்ப்பதற்கா?
பவரோசுலனு	- (சம்சாரக்கடலெனும்) நோயால் பீடிக்கப்பட்டவர்களைக்
ப்ரோசுடகா	- காப்பதற்கா?
சத்	- நூறு
ராக	- இராகங்கள்
ரத்னமாலிகனு	- இரத்தினக்கீர்த்தனை மாலையை
ரசிஞ்சின	- இயற்றிய
த்யாகராஜனுக்கு	- தியாகராசனுக்கு
வரமு+ஓசுசுடகா	- வரம் கொடுப்பதற்காகவா

பாழிப்புரை

ஓ இராகவா? நீ இராமனாய் அவதாரம் எதற்கு எடுத்துக்கொண்டனையோ? என்ன காரணமோ! அரக்கருடன் போரிடுவதற்காகவா? அயோத்தியை ஆட்சி புரிவதற்கா? இல்லை, யோகிகளைத் தரிசித்துக் கொள்வதற்கா? அன்றி சம்சாரக்கடலென்னும் தீரநோயால் பீடிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்காகவா? நூற்றுக்கணக்கான இராகங்களில் இரத்தின மணிகளைப் போன்ற கீர்த்தன மாலையினை இயற்றிய இத்தியாகராசனுக்கு வரம் நல்கவா? எதற்கு இராம அவதாரம் எடுத்தனையோ!

15. கன்னட³கெ³ளள - தே³சாதி³

பல்லவி

ஓர சூப சூசேதி³ ந்யாயமா
ஓ! ரக்ஷ³த்தமா நீவண்டி வானிகி "ஓர" ..

அனுபல்லவி

நீரஜாக்ஷ! முனு நீ த³ாஸுலகு நீ
கேடி வாவுலு? தெல்பவே "ஓர" ..

சரணம்

மான மிஞ்சுகைன நீகு தோசலேக போ
யினவைனமேமி? புண்யரூபமா
தீ³னரக்ஷகா! சீரித மானவ ஸந்
தான! கானலோல! த்யாக³ராஜனுத! "ஓர" ..

பதவுரை

நீராஜாக்ஷ	- தாமரைக் கண்ணனே!
முனு	- முன்பு
நீ தாஸுலகு	- உனது அடியவர்களுக்கு(ம்)
நீகு+ஏடி	- உனக்கு என்ன
வாவுலு	- தொடர்பு
தெல்பவே	- கூறு
மானமு+இஞ்சுக	- அன்புபாராட்டலின் சிறிதளவு
அயின	- ஆவதும்
நீகு	- உனக்குத்
தோசலேகபோயின	- தோன்றாமல் போனதன்
வைனமு	காரணம்
ஏமி	- என்ன?
புண்யரூபமா	- புண்ணியவடிவானவனே!

தீனரக்ஷகா	-	எளியோரைக் காத்தருள்வோனே!
ஆச்ரீதமானவ ஸந்தான	-	மக்களின் அடைக்கலமானவனே!
கானலோல	-	இசையில் விருப்பமுடையானே!
ஓரகுபு	-	கடைக்கண்ணால்
சூசேதி	-	பார்ப்பது
ந்யாயமா	-	முறையா?
ஓ!ரகுகுல உத்தமனே!	-	ஓ! ரகு குல உத்தமனே!
நீ வண்டிவானிகி	-	உன் போன்றவனுக்கு

பொழிப்புரை

ஓ! இரகு குல உத்தமனே! உன் போன்றவனுக்கு என்னை கடைக்கண்ணால் மட்டும் காண்பது முறையாகுமா? தாமரை கண்ணனே! உளது அடியவர்களுக்கும் உனக்கும் முன்பு என்னை தொடர்பு என்பதைத் தெரியப்படுத்தி. என்மீது உனக்கு சிறிதளவேனும் அன்பு தோன்றாமல் போனதன் காரண என்ன? புண்ணிய வடிவின்னே! எளியோரை காத்தருள்வோனே! எளியோரின் காவலனே! இசையி விருப்பமுடையானே! தியாகராசனால் வணங்கப்படுவோடே கடைக் கண்ணால் காண்பது உன் போன்றவனுக்கு முறையாகுமா?



16. தோடி³ - ஆதி³

பல்லவி

கத்த³னே வாரிகி கத்து³கத்த³னி மொரலனிடு³ கத்து³
பெத்த³ல மாடலு நேட³ப³த்த⁴ மெளனோ

அனுபல்லவி

அத்³த³ம்பு செக்கிள்ளசே முத்³துகாரு³ மோமுஜுட³
புத்தி⁴ கல்கினட்டி மாவத்த³ ரா வதே³மிரா கத்து³

சரணம்

நித்து³ர நிராகரிஞ்சி முத்து³கா³ தம்பு³ர பட்டி
கத்த⁴மைன மனஸு³சே ஸு³ஸ்வரமுதோ
பத்து³ தப்பக ப⁴ஜியிஞ்சே பக்தபாலனமு ஸேயு
சத்யசாலிவி நீவே: த்யாகராஜ ஸன்னுத கத்து³

பதவுரை

கத்து	- உண்டு
அனு வாரிகி	- என்று கூறுபவர்களுக்கு
கத்து கத்து+அனி	- உண்டு உண்டு என்று
மொரலனு+இடு	- முறையிடும்
பெத்தலமாடலு	- பெரியோர்களின் பேச்சுகள்
நேடு	- இன்று
அபத்தமு+அவுனோ	- பொய்யாகி விட்டனவோ?
அத்தம்புசெக்கிள்ளசே	- கண்ணாடிபோன்ற கன்னங்களுடன்
முத்துகாரு	- எழில் ததும்பும்
மோமு ஜுட	- திருமுகம் பார்க்க
புத்திகல்கிநட்டி	- எண்ணம்கொண்டுள்ள
மாவத்தராவு	- எமது அருகில் வராதது

அதேமிரா	- அது ஏன் ஐயா?
நித்தூர	- உறக்கம்
நிராகரிஞ்சி	- புறக்கணித்து
முத்துகா	- அழகுடன்
தம்பூரபட்டி	- தம்பூராவை கையில் பிடித்து
சுத்தமைன	- தூய்மையான
மனஸுசே	- உள்ளத்தால்
ஸுஸ்வரமுதோ	- நல்ல சுரத்துடன்
பத்து தப்பக	- முறை தவறாமல்
பஜியிஞ்செ	- பஜனை செய்யும்
பக்தபாலனமு ஸேயு	- பக்தர்களைக்காத்தருளும்
சத்தயசாலிவி	- சத்யசீலனும்
நீவே	- நீயே!
தியாகராஜ ஸன்னுத	- தியாகராசனால் போற்றித் தொழப்படுபவனே!

பொழிப்புரை

தியாகராசனால் போற்றித் தொழப்படுபவனே! தெய்வம் உண்டு என்று கூறுகின்றவர்களுக்கு 'உண்டு உண்டு' என்று முறையிடும் பெரியோர்களின் மொழிகள் இன்று பொய்யாகிப் போனதோ? கண்ணாடி போன்ற கன்னங்களும் எழில் ததும்பும் உன் திருமுகத்தைக் காண விரும்புகின்ற எமதருகில் வராதது ஏன் ஐயனே? உறக்கத்தைப் புறக்கணித்து அழகுடன் தம்பூராவைக் கையில் பிடித்து மீட்டித் தூய்மையான உள்ளத்துடன் நல்ல சுரத்துடன் முறை தவறாமல் பஜனை செய்யும் பக்தர்களைக் காத்தருள்பவனும் அவர்களுக்குச் சத்யசீலனும் நீயே அன்றோ!

* * *

17. தே³வகா³ந்தா⁴ரி - ஆதி³

பல்லவி

கருணா ஸமுத்³ர! நனு கா³வவே ஸ்ரீராமப⁴த்³ர!

"க".

அனுபல்லவி

சரணாக³த ஹ்ருத்³சி²த்³ர சமன நிர்ஜித நித்³ர

"க"..

சரணம்

நா பாபமு நாதோ நுண்டி³ன ஸ்ரீப! நீ பிருதுகேமி ப்ரதுகு?
ஏ பாபுல சாபமோ? எந்துகீ சலமு? த்யாகராஜநுத! "க"..

பதவுரை

கருணாஸமுத்ர
ராம
காவ
ஸ்ரீ ராமபத்ர
சரணாகத
ஹ்ருத்சித்ர
சமன
நிர்ஜித நித்ர
நா பாபமு
நாதோனு
உண்டின
ஸ்ரீப
நீ பிருதுகு
ஏமி ப்ரதுகு
ஏ பாபுல
சாபமோ
எந்துகு

- கருணைக்கடலே
- ஓ இராமா
- காப்பாற்றுவாயாக
- ஸ்ரீ இராமபத்ரனே
- சரணமடைந்தவர்களின்
- மனத்துன்பத்தை
- அகற்றுபவனே
- உறக்கத்தை ஒழித்தவனே
- எனது பாவம்
- என்னுடன்
- இருந்தால்
- திருமகளின் தலைவா
- உன் புகழுக்கு
- என்ன வாழ்வு?
- எந்தப் பாவினளின்
- சாபமோ?
- எதற்கு

ஈ சலமு
த்யாகராஜனுத

- இந்த நிலைமை
- தியாகராசனால்
போற்றப்படுபவனே

பொழிப்புரை

தியாகராசனால் போற்றப்படுபவனே! கருணைக் கடலே!
இராமா! ஸ்ரீ இராமபத்ரனே! என்னைக் காப்பாற்றுவாயாக!
உன்னைச் சரணமடைந்தவர்களின் மனத் துன்பங்களை
அகற்றுபவனே! (தமோ குண மென்னும்) உறக்கத்தை ஒழித்து
விழிப்புடன் இருப்பவனே! எனது பாவம் என்னுடனேயே
இருக்குமானால் உன் புகழுக்கு என்ன வாழ்வு? திருமகளின்
தலைவா! எந்தப் பாவி களித்த சாபமோ? எதற்கு என்மேல்
இக்கோபம்?

18. கீரவாணி - ஆதி³

பல்லவி

கல்கி யுண்டே கதா³ கல்கு³னு? காமித ப³லத³ாயக! "க"..

அனுபல்லவி

கவினி இங்கி³த மெறுக³க நின்னாடு³ கொண்டி;
சலமு சேயக நா தலனு சக்கனி வ்ராத "க"..

சரணம்

ப³ாக³வதாக்ரேஸருவகு³ நாரத³
ப்ரஹலாத³ பராசர ராமத³ாஸுலு
ப³ாகு³க் ஸ்ரீரகு³ராமுனி பத³முல
பக்தி சேஸினீதி த்யாக³ராஜு³னி கிபுடு³ "க"..

பகுவுரை

காமிதபலதாயக	-	விரும்பிய பலன்களைக் கொடுப்பவனே!
கலிகியுண்டே கதா	-	கொடுத்து வைத்திருந்தால் தானே
கல்குணு	-	கைகூடும்
கலினி	-	இப்புலியில்
இங்கிதமு	-	அறியாமை
எறுகக	-	அறியாது
நிள்ளு	-	உன்னை
ஆடுகொண்டி	-	திட்டினேன்
சலமு	-	கோபம்
சேயக	-	கொள்ளாதே
நா தலனு	-	என் தலையில்
சக்களி	-	அருமையான
வ்ராத	-	தலையெழுத்து
பாகவத அக்ரேஸரலு	-	பாகவத
+அகு		முதன்மையானவர்களான
நாரத, ப்ரஹலாத, பராசர,-		நாரதர், பிரகலாதன், பராசரர்,
ராமதாஸுலு	-	ராமதாசர் முதலானோர்
பாகுக	-	சிறப்பாக
பூரீரகுராமுனி	-	பூரீரகுராமனுடைய
பதமுல	-	திருவடிகளை
பக்தின்	-	பக்திநெறியுடன்
சேஸினரீதி	-	போற்றியதைப் போல்
த்யாகராஜுனிகி+இபடு	-	தியாகராசனுக்கும் இப்பொழுது

பொழிப்புரை

விரும்பமுடன் எண்ணிய பலன்களையெல்லாம் அளிப்பவனே! நான் கொடுத்து வைத்திருந்தால் தானே (என் தலையெழுத்து நன்றாக அமைந்திருந்தால்தானே) விரும்பியது கைகூடும். இவ்வுலகில் அறியாமையால் உன்னைத் தவறாகப் பேசினிட்டேன். இதனால் நீ கோபம் கொள்ளாதே! என் தலையில் அருமையான தலையெழுத்து அமைந்திருந்தால்

தானே நினைத்தது நடக்கும்? பக்தர்களுக்குள் சிறந்த மேலோரான நாரதர், பிரகலாதன், பராசரர், ராமதாசர் முதலானோர் நன்றாக இரகுராமனுடைய திருவடிகளைப் பக்திநெறியுடன் போற்றியதைப்போல இத்தியாகராசனுக்கும் இப்பொழுது வாய்க்கக் கொடுத்து வைத்திருந்தால் தானே கைகூடும்?

19. நாயகி - ரூபகம்

பல்லவி

கனுகொ³னு ஸௌக்²யமு கமலஜ⁰கைள க³ல்கு³னா? "க"..

அனுபல்லவி

த³னுஜ வைரியகு³ ராமுனி த³யகல்கி³ன நதனி வினா "க"..

சரணம்

தனுவாகசோ மனஸாகசோ தகி³னவேஷ- மொகசோநிடி³
ஜனுல நேச வாரிகி ஜயமௌனே? த்யாகராஜ⁰ "க"..

பதவுரை

கனுகொனு	- கண்டுகொள்ளும்
ஸௌக் ² யமு	- பேரானந்தம்
கமலஜ ⁰ கு ³ +அயன	- பிரம்மனுக்குக் கூட
கல்குனா	- கிடைக்குமா?
தனுஜ வைரியகு	- அரக்கரின் பகைவனான
ராமுனி	- இராமனின்

தய கல்கினன்	- தயவு கிடைத்தால்
அதனி வினா	- அவனைத் தவிர
தனுவு+ஓகசோ	- உடல் ஓரிடத்தும்
மளஸு+ஓகசோ	- உள்ளம்பிறிதோரிடத்தும்
தகின வேஸமு+ஓகசோ	- பூண்டவேடம் ஒருபுறமும்
நிடி	- நிறுத்தி
ஐனுலனு+ஏசுவாரிகி	- மக்களைத் திட்டுபவர்களுக்கு
ஐயமௌனே	- வெற்றி கிட்டுமோ?
த்யாகராஜு	- தியாகராசன்

பொழிப்புரை

இத்தியாகராசன் கண்டுகொள்ளும் பேரின்பம் பிரம்மாவிற்கும் கிடைத்திடுமோ? அரக்கர்களுக்குப் பகைவனாய் விளங்கும் இராமபிரானின் தயவு கிடைக்கப் பெற்றவர்களைத் தவிர பிரம்மாவானாலும் அவ்வின்பம் கிட்டுமோ? உடல் ஓரிடத்திலும், உள்ளம் மற்றோரிடத்திலும் பூண்ட வேடம் வேறொருபுறமுமாக நிலை நிறுத்தி மக்களை ஏமாற்றித் திரிபவர்களுக்கு வெற்றி கிடைத்திடுமோ?



20. தே³வமனோஹரி - தே³சாதி³

பல்லவி

கன்ன தண்ட்³ரி நானப-கருணமானகே-கா³ஸி தானனே "க"

அனுபல்லவி

நின்ன ஸேயு பனூலு நேடு³காக வே
ரென்ன லேத³னுச வேமாருலகு

"க"

ஈரணம்

எது³ரு த³ானனே இங்கிதம் பெ³ரிகி³
செத³ரனீக பஞ்சேந்தரிய மணஞ்சி நிணு
வத³லலெனி தை³ர்யசாலி கா³த³னி
மத³னகோடி ரூப! த்யாக³ராஜநுத!

"க"

பதவுரை

கன்ன தண்ட் ³ ரி	- ஈன்ற தந்தையே
நானப	- என் மீதான
கருண	- கருணையை
மானகே	- நிறுத்தி விடாதே
காஸி	- துன்பம்
தானனே	- தாங்கமாட்டேன்
நின்ன	- நேற்று நீ
ஸேயு	- செய்த
பனூலு	- பணிகள்
நேடுகாக	- இன்றும் இல்லாமல்
வேரு	- வேறு
என்னலேது	- எண்ணவில்லை
அனுச	- என்று
வேமாருலகு	- பலமுறை
எதுரு தானு+அனே	- இதிரே தோன்றும் எல்லாம் 'தான்' என்ற

இங்கிதம் பு+எரிங்கி	- எண்ணம் அறிந்து
செதரனீக	- சிதறவிடாமல்
பஞ்சேந்தரிய மு+அணஞ்சி	- ஐம்புலன்களை அடக்கி
நினு	- உன்னை
வதலவேனி	- விட்டு விட முடியாத
தையசாலிகாது+அனி	- மனதிடம் அற்றவன் என்று
மதனகோடரூப	- கோடி மன்மதன்களின்
	அழகு வடிவினனே
தியாகராஜநுத	- தியாகராசனால்
	துதிக்கப்படுபவனே

பொழிப்புரை

என்னை என்ற தந்தையே! என்மீதான உன் கருணையினை நிறுத்திவிடாதே. அத்துன்பத்தை என்னால் தாங்கிக் கொள்ள இயலாது. பலமுறை நேற்று நான் செய்த பணிகளையே இன்றும் செய்கின்றேனல்லாது வேறு ஒன்றையும் எண்ணிப் பார்க்கவில்லை என்று நீ உன் கருணையை என்விடத்தில் நிறுத்திவிடாமல் தொடர்க! எதிரில் தோன்றுபவைகளில் அனைத்திலும் நீதான் என்ற உண்மையறிவை உணர்ந்து (இங்கிதம் அறிந்து) ஐம்புலன்களையும் சிதறவிடாமல் அடக்கி உன்னை விடாது துதிக்கும் மனத்திடம் இல்லாதவன் என்று என்னை நினைத்து நீ உன் கருணையை மறக்காதே! கோடி மன்மதன்களையொத்த அழகு வடிவினனே! இத் தியாகராஜனால் துதிக்கப்படுபவனே.



21. க⁴ண்டா - ரூபகம்

பல்லவி

கா³ரவிம்பராதா³? க³ருட³க³மன ராம! நனு "கா³"..

புதுபல்லவி

பூ³ரமா மனோஹரா! பூ³தஹ்ருதய விஹாரா!
சேர ராவேரா? பூ³ரகு¹ வீரதீ¹ரா! "கா³"..

ரணம்

பேருகைன லேதா³? ராமா! பிலிசின ராராதா³? ஸரி
வாரலாட³ லேதா³? வினி, வரதா³! கருண ராதா³?
மாரு பல்க வா³தா³? மும்மாரு நம்ம லேதா³? "கா³"..

தனயுடா³டு³மாட தல்வி தண்ட³ருலகதி³ யாட கா³தா³
நினு பாடி³ன பாட வினி நீமுத்து³ நோட நேமன
வலதே³ யிச்சோட, மாத³வ! யிக தெரசாடா? "கா³"..

ரூகலொஸகி³ கொன்னஸதி ரூபமு வெடலுன்ன,
பூ³கர கு³ணமுன்ன செலி செலிமி வீடரன்ன, ப
ராகு நீகு மின்ன, த்யாகராஜ விநுத! பி¹ன்ன "கா³"..

புதுபல்லவி

கருடகமன ராம	-	கருடவாகனனே இராமா
நனு	-	என்னை
காரவிம்பராதா?	-	அன்புகாட்ட வரக்கூடாதா
பூ ³ ரமா மனோஹரா	-	திருமகளின் உள்ளத்தைக் கவர்ந்தவனே
பூ ³ த ஹ்ருதய விஹார	-	பக்தர்களின் உள்ளத்துறைபவனே

பூநீரகுவீர தீர

சேர ராவு+ஏரா

ராம

பேருகைகளேலதா?

பிலிசினராராதா?

ஸரிவாரலு+ஆடலேதா

வினி

வரதா

கருணராதா?

மாரு பல்கராதா?

மும்மாரு

நம்மலேதா?

தனயுடு

ஆடுமாட

தல்விதண்ட்ருவகு

அதி

ஆடகாதா?

நினு

பாடின பாட வினி

நீ

முத்துநோடனு

ஏமீ + அனவலதா

இச்சோட

மாதவ

இக

தெரசாடா?

ரூகலு

ஒஸகி

கொன்ன

ஸதி ரூபமுலு

எட்லு உன்ன

பூநீகர

- சீர்மிகு இரகுகுல

வீரனே தீரனே

- அருகில் வராதது ஏன் ஐயா?

- இராமா!

- பெயருக்காவது இல்லையா?

- அழைத்தாலாவதுவரலாகாதா?

- சமமானவர்கள்

கூறவில்லையா?

- கேட்டு

- வரமளிப்பவனே

- கருணை வராதோ?

- மறுமொழி கூறக்கூடாதா

- பலமுறைகள்

- நம்பவில்லையா

- மகன்

- கூறும்மொழி

- தாய்தந்தையருக்கு

- அது

- விளையாட்டு அல்லவா?

- உன்னைப்

- பாடிய பாட்டைக்கேட்டு

- உன்

- அழகான வாயால்

- ஏதும் சொல்லக்கூடாதா

- இங்கே

- மாதவனே

- இனியும்

- திரைமறைவா?

- பணம்

- கொடுத்தது

- வாங்கி

- மனைவியின் தோற்றங்கள்

- எவ்வாறு இருந்தாலும்

- செல்வத்தைக் கொடுப்பவனே!

பொழிப்புரை

கருடனை ஊர்தியாகக் கொண்டவனே! இராமா! என்னைச் சிறப்பிக்க வரக் கூடாதா? திருமகனின் உள்ளத்தைக் கவர்ந்தவனே! பக்தர்களின் உள்ளங்களில் உறைபவனே! சீர்மிகு இரகுல வீரனே! தீரனே! என் அருகில் வராதது ஏன் ஐயா? இராமா! பெயருக்காவது அன்றி அழைத்தாலாவது வரக்கூடாதா? உனக்குச் சமமானவர்கள் ஏதும் கூறவில்லையா? அல்லது அவர்கள் கூறக்கேட்டும் கருணை காட்ட வரலாகாதோ? வரங்களைக் கொடுப்பவனே! எனக்கு மறுமொழியாவது கூறக் கூடாதா? பன்முறை உன்னை நம்பவில்லையா? தாய் தந்தையருக்குப் பிள்ளை கூறும்மொழி (மழலைமொழி) விளையாட்டு இன்பம் அல்லவா? உன்னைப்பாடிய பாட்டைக்கேட்டும் உன் அழகான வாய்திறந்து ஏதும் சொல்லக் கூடாதா? மாதவனே! இனியும் திரைமறைவிலா இருக்கப் போகிறாய்? பணம் கொடுத்து (கன்யாசல்கம் கொடுத்து) கொண்ட மனைவியின் தோற்றங்கள் எவ்வண்ணம் இருப்பினும், திருவளிப்பவனே குணமுள்ள பெண்ணின் நட்பை ஆடவர் விடமுடியாது அன்றோ? இனியும் என் மேல் பாராமுகமாய் இருத்தல் உனக்கு ஏற்றதாகுமா? இத்தியாகராசனால் போற்றித் தொழப்படுபவனே! விரைந்து வந்து என்னைச் சிறப்பிக்க வரக்கூடாதா?



22 சுத்த⁴ஸாவேரி - ரூபகம்

பல்லவி

காலஹரணமேலரா ஹரே ஸீதாராம!

“கா”..

அனுபல்லவி

கால ஹரணமேல? ஸுகு³ணஜால? கருணாலவால “கா”..

சரணம்

சுட்டி சுட்டி பகஷு³லெல்ல செட்டுவெத³கு ரீதி பு⁴வினி
புட்டக³ானெ நீ பத³முல பட்டுகொன்ன நன்னு ப்³ரோவ “கா”..

பொட³வுள எந்தாடு³ கொன்ன பூ⁴மினி த்யாக³ம்பு³ ரீதி
கடு³ வேல்புல முன்ன நீவுக³ாக எவரு நன்னு ப்³ரோவ “கா”..

தி³னதி³னமுனு திரிகி³ திரிகி³ தி³க்குலேக சரணு ஜொச்சி
தனுவுத³னமு நீதே யண்டி த்யாகராஜ வினுத ராம “கா”..

இஷ்டதை³வமா! மனோபீ³ஷ்ட மீயலேக இங்க
கஷ்டமா த்யாக³ராஜு காமிதார்த் ப³ல மொஸங்க³ “கா”..

பதவுரை

ஹரே ஸீதாராம	- ஹரே சீதாராமனே
காலஹரணமு	- காலதாமதம்
ஏலரா	- ஏனடா,
ஸுகு ³ ணஜால	- நற்குணங்களின் நிதியே
கால ஹரணமு	- காலத்தை வீணாக்குதல்
ஏலரா	- ஏன் (ஐயா)
கருணாலவால	- கருணையின் உறைவிடமே
பகஷு ³ லு + எல்ல	- பறவைகள் எல்லாம்
சுட்டி சுட்டி	- சுற்றிச் சுற்றி
செட்டு	- மரம்
வெதகு	- தேடுதல்

தி
 |வினி
 |ட்டகானே
 |பதமுல
 |ட்டு கொன்ன
 |ன்னு
 |ரோவ
 |பாடவுன
 |ந்த + ஆடுகொன்ன
 |மினி
 |யாகம்பு ரீதி
 |டு
 |வல்புல முன்ன
 |வுகாக
 |வரு
 |ன்னு
 |ரோவ
 |னதினமுனு
 |ரி கி திரி கி
 |க்குலேக
 |ரணு ஜொச்சி
 |னுவு
 |னமு
 |தெ
 |ண்டி
 |யராகராஜவினுத
 |ாம
 |ஷ்டதைவமா
 |நோ பீஷ்டமு
 |யலேக
 |ஷ்டமா
 |யாகராஜ
 |காமித+அர்த்
 |லமு
 |ஸங்க

- போன்று
- பூமியில்
- பிறந்தவுடனே
- உளது திருவடிகளை
- பற்றிக் கொண்ட
- என்னைக்
- காத்தருள
- நெடுங்காலமாக
- எவ்வளவு கூறிக் கொண்டாலும்
- பூமியில்
- தியாகத்தைப் போன்று
- பல
- தேவர்களுக்கு முன்பு
- நீயல்லாது
- யார்
- என்னைக்
- காத்தருள
- ஒவ்வொரு நாளும்
- அலைந்து திரிந்து
- திக்கற்று
- சரணமடைந்து
- உடம்பு
- பொருள் (செல்வம்)
- உன்னுடையதே
- எனத் துணிந்தேன்
- தியாகராசனால் வணங்கப்பட்ட
- இராமா
- விருப்பமான என் தெய்வமே
- மன விருப்பங்களைக்
- கொடுக்க முடியாமல்
- கடினமா?
- தியாகராசனின்
- மனம் விரும்பிய
- பலன்
- அளிக்க



பொழிப்புரைம்

ஹரே சீதாராமனே! காலத்தை வீணடிக்காதே. நற்குணங்களின் நிதியே! கருணையின் உறைவிடமே! காலதாமதம் ஏன் ஐயா? பறவைகள் அனைத்தும் சுற்றிச் சுற்றிப் பறந்து மரம் தேடுவது போன்று பூமியில் பிறப்பு முதலாக உளது திருவடிகளைப் பற்றிக்கொண்ட என்னைக் காத்தருள இன்னும் காலதாமதம் ஏன்? நெடுங்காலமாக எவ்வளவு கூறிக் கொண்டாலும் பூவுலகில் தியாகத்தைப் போன்று சிறந்தது வேறொன்றில்லை. பல தேவர்களை விடச் சிறந்த உன்னையன்றி வேறு யார் என்னைக் காத்தருள்வர்? ஒவ்வொரு நாளும் அலைந்து திரிந்து திக்கற்று உன்னையே சரணமடைந்து எனது உடம்பும் பொருளும் உன்னுடையதே எனத் துணிந்தேன். என் விருப்ப தெய்வமே தியாகராசனால் வணங்கப்பட்ட இராமா! என் மனவிருப்பங்களை நிறைவேற்ற இன்னும் இயலாதோ? இத் தியாகராசனின் மனம் விரும்பிய பலனை அளிக்க இன்னும் காலதாமதம் ஏன்?



23. ஸுரடி - தேசாதி³

பல்லவி

கீ³தார்த²மு ஸங்கீ³தாநந்த³மு
நீதாவுன சூட³ரா, ஓ! மனஸா

“கீ”..

அனுபல்லவி

ஸீதாபதி சரணாப்³ஜமு நிடு³கொன்ன
வாதாத்மஜு³னிகி பா³க³ தெலுஸு³ரா

“கீ”..

சரணம்

ஹரிஹர ப³ாஸ்கர காலாதி³ கர்மமு
லனு மதமுல மர்மமுல நெரிகி³ன
ஹரிவர ரூப³டு ஹரிஹய விநுது³
வரத்யாக³ராஜ வரது³டு³ ஸுகி²ரா

“கீ”..

பதவுரை

ஓ மனஸா	- ஓ மனமே
கீத+அர்தமு	- கீதையின் பொருள்
ஸங்கீத+ஆநந்தமு	- சங்கீதத்தின் பேரின்பம்
நீதாவுன	- உன்னிடத்தில்
சூடரா	- காண்பாய்
ஸீதாபதி	- சீதாப்பிராட்டியின் தலைவனின்
சரணாப்ஜமுல	- திருவடித் தாமரைகளை
இடு கொன்ன	- வைத்துக் கொண்டிருக்கும்
வாதாத்மஜு ³ னிகி	- அனுமனுக்கு
பாக	- நன்றாகத்
தெலுஸு ³ ரா	- தெரியுமடா
ஹரிஹர பாஸ்கர ரூபடு	- ஹரிஹரன் கதிரவனின் உருவினள்
காலாதி கர்மமுலனு	- காலங்களின் செயல்களை
மதமுல மர்மமுலனு	- மதங்களின் உள்ளேநாக்கத்தை

எரி கின	- அறிந்த
ஹரிவர ரூபுடு	- ஹரியால் கொடுக்கப்பட்ட உருவம் உள்ளவன்
ஹரிஹய வினுதுடு	- இந்திரனால் வணங்கப்படுபவன்
வர	- சிறந்த
த்யாகராஜ வரதுடு	- தியாகராசனுக்கு வரமளித்தவன்
ஸுகிரா	- இன்பப்பெருக்கை உடையவன்

பொழிப்புரை

ஓ மனமே! பகவத் கீதையின் பொருளும் சங்கீதத்தின் பேரின்பமும் உன்னிடத்திலேயே காண்பாய். சீதாப் பிராட்டியின் தலைவனான இராமனது திருவடித் தாமரைகளை தன் உள்ளத்தில் வைத்துக் கொண்டிருக்கும் அனுமனுக்கு நன்றாகத் தெரியும். ஹரி, ஹரன், ஆதவன், காலம் முதலான கர்மங்கள், மதங்களின் இரகசியங்கள் இவைகளை அறிந்த வானரத்தலைவனான சிறந்த தோற்றத்தினன். (இவ்வனுமன்) இந்திரனால் வணங்கப் படுபவன். சிறந்த தியாகராசனுக்கு வரமளித்தவன். இன்பப் பெருக்கை உடையவன்.



24. கெ³ள்¹ மனோஹரி - ஜம்ப

பல்லவி

கு³ரு¹லேக எடுவண்டி கு³ணிகி தெலியக³பே³ாது (ஸத்) "குரு"

அனுபல்லவி

கருகைன ஹ்ருத்³ரோக³ க³ஹனமுனு கொட்ட ஸத் "குரு"

சரணம்

தனுவு ஸு³த த⁴ன தா³ர தா³யாதி³ பாந்த⁴லு³
ஐனியிஞ்சி செத³ரு ஜாலினி; கருணதோ
மனஸு³ நண்டக சேயு மஞ்சிமந்த³னுச தத்வபோ
த⁴னசேஸிகாபாட³ த்யாக³ராஜாப்துட³னு, "குரு"..

பதவுரை

குருலேக	- ஆசிரியனின்றி
எடுவண்டி	- எவ்விதமான
குணிகி	- குணங்கள் உடையவருக்குத்
தெலியக போது	- தெரியாமல் போகும்
ஸத்	- மெய்மை
கருகு+அயின	- கொடியதான
ஹ்ருத் ரோக	- மனப்பிணிக்
கஹனமுனு	- காட்டை
கொட்ட	- அழிக்க
ஸத்குருவு	- மெய்குரு
தனுவு	- உடல்
ஸு ³ த	- மகன்
தன	- செல்வம்
தார	- மனைவி
தாயாதி	- தாயாதி
பாந்தவுலு	- உறவினர்

ஜனியிஞ்சி	- பிறந்து
செதரு	- இறக்கும்
ஜாலினி	- துன்பத்தை
கருணாதோ	- இரக்கமுடன்
மனஸுனு+அன்டக	- மனதில் பற்றாது
மஞ்சி மந்து	- நல்மருந்து
அனுசு	- என்று
தத்வபோதன சேஸி	- தத்துவப் போதனை செய்து
காபாடு	- காக்கும்
த்யாகராஜாப்துடு+அகு	- தியாகராசனுக்கு உற்ற நண்பனான

பொழிப்புரை

மெய்குருவின்றி எவ்விதமான குணங்களையும் பெற்றவர்களுக்கும் ஒன்றும் தெரியாது போகும். கொடியதான மனப்பிணி என்னும் காட்டை அழிக்க மெய்குருவின்றி இயலாது. உடல், பிள்ளை, மனைவி, பொருள், தாயாதிகள், சுற்றம் முதலியோர் பிறந்து இறக்கும் துன்பத்தை மனதினில் பற்றாமல் செய்யும் நல்மருந்து என்ற தத்துவப் போதனை செய்யும், கருணையுடன் காக்கும் இத் தியாகராசனுக்கு உற்ற நண்பனான மெய்குருவின்றி ஏதும் தெரியாமலே போகும்.



25. தே³வமனோஹரி - ரூபகம்

பல்லவி

குலபி³ருது³னு ப்³ரோசுகொம்மு; ரம்மு

“குல”..

அனுபல்லவி

இலக³ல பூ³தே³வ ஸு³ராது³ல காத³ாருட³கு³நீ

குல”..

சரணம்

நிக³மாக³மசர³நீகு நித்ய மங்களமு க³ல்கு³
வக³ஸேயகு பூ³நீ ராம வந்தி³த த்யாக³ராஜ

“குல”..

பதவுரை

குலபி ³ ருது ³ னு	- குலப்பெருமையினை
ப் ³ ரோசுகொம்மு	- காத்துக்கொள்
ரம்மு	- வருக
இலன்+கல	- உலகிலுள்ள
பூ ³ தே ³ வ	- அந்தணர்கள்
ஸு ³ ர+ஆது ³ லகு	- தேவர்கள் முதலானவர்களுக்கு
ஆதாருட ³ கு	- ஆதாரமானவன்
நீ	- உன்
நிக ³ ம+ஆக ³ ம சர	- வேதாகமங்களில் உலவுகின்றவனான
நீகு	- உனக்கு
நித்யமங்களமு	- என்றும் மங்களம்
கல்கு	- உண்டாகும்
வக ³ ஸேயகு	- துன்பத்திற்கு உள்ளாக்காதே
த்யாக ³ ராஜ வந்தி ³ த	- தியாகராசன் வணங்கும்
பூ ³ நீ ராம	- திருவுடைய இராமா!

பொழிப்புரை

ஸ்ரீ இராமா! உன் குலப்பெருமையினைக் காத்துக்கொள்ள வருக. உலகிலுள்ள அந்தணர்கள் தேவர்கள் முதலானவர்களுக்கு நீ ஆதாரமானவன் அல்லவா! வேத ஆகமங்களில் உலா வருகின்றவனான உனக்கு என்றும் மங்களம் நிலைக்கட்டும். இன்னும் என்னைத் துன்பத்திற்கு உள்ளாக்காதே! வருகவே! தியாகரரசனால் வணங்கப்பட்ட இராமா.

26. தோடி³ - ஆதி³

பல்லவி

கொலுவமரெ க³த³! கோத³ண்டபாணி "கொ".

அனுபல்லவி

நலுவகு, பலுகுல செலியகு, ருக்மிணிகி,
லலிதகு, ஸீதகு, லக்ஷ்மணுனி கருதை³ன "கொ".

சரணம்

வேகுவ ஜாமுன வெலயுக தம்பு³ர
ஜேகொனி கு³ணமுல ஜெலுவொந்த³ பாடு³சு,
ஸ்ரீகருன காச்சரித சிந்தாமணிகி.
நாகலி தீ³ர பாலாரகி³ம்ப ஜேஸெடு³ "கொ"..

வினவய்ய ஸரிப்பொரத்து வேள நாது³னிகி
ஜனவுன பன்னீடஸ்னானமு காவிஞ்சி,

க²னுனிகி தி³வ்ய போஜனமுனு பெட்டி.

கம்மனி விட மொஸங்கு³சு மரவகஸேவிஞ்செடு³ "கொ".

ப¹ாகவதுலு கூ³டி³ ப¹ாகு³க க¹ன நய

ராக³முலசே தி³பாராத¹ன மொனரிஞ்சி

வேக³மெ ஸ்ரீஹரி விருலபை பவ்வளிஞ்ச

ஜோகெ³ாட்டி த்யாகராஜு ஸுமுகு²னி லேபெடு³ "கொ"..

பதவுரை

கோதண்ட பாணி!

கொலுவு+அமெரகதா?

நலுவகு

பலுகுல செலியகு

ருக்மணிகி

லலிதகு

ஸீதகு

லட்சுமணுனிகி

அருதைன

வேகுவஜாமுன

வெலயுக

தம்புர

சேகொனி

குணமுலு

செலுவந்த

பாடுக

ஸ்ரீகருனகு

ஆச்சரித சிந்தாமணிகி

ஆகவி தீர

பாலு ஆரகிம்ப

சேஸெடு

வினவய்ய

ஸரிப்ரொத்துவேள

நாதுனிகி

- கோதண்டபாணியே!

- கொலுவிருக்கை

அமைந்தது அல்லவா?

- பிரம்மாவிற் கு

- சொல்லின் செல்விக்கு

- ருக்மணிக்கு

- லலிதாம்பிகைக்கு

- சீதைக்கு

- இலக்குவனுக்கு

- கிடைத்தற்கரிய

- விடியற்காலையில்

- அழகாக விளங்கி

- தம்புரவைக்

- கையில் ஏந்தி

- குணங்களை

- மகிழ்வுடன்

- பாடிக்கொண்டு

- திருவளிக்கக் கூடியவனுக்கு

- சரணடைந்தவர்களின்

சிந்தாமணிக்கு

- பசிதீர

- பாலமுது செய்விக்கும்

- செய்யும்

- கேள் ஐயனே!

- பொழுது விடிந்தவேளை

- நாதனுக்கு

சனவுன	- நெருக்கத்துடன்
பந்நீடஸ்னானமு	- பன்னீரில் திருமஞ்சண
காவிஞ்சி	- செய்வித்து
கணுனிகி	- மகானுக்கு
திவ்ய போஜனமு	- இனிய உணவு வகை
பெட்டி	- கொடுத்து
கம்மனி	- கம்மென்று நறுமணம்
விடமு	- தாம்பூலம்
ஓஸங்குக	- அளித்து
மரவக	- மறக்காமல்
ஸேவிஞ்செடு	- சேவைபுரியும்
பாகவதுலு கூடி	- அடியார்கள் கூடி
பாகுக	- நன்றாக
கன நயராகமுலசே	- கன, நய, இராகங்கள்
தீப+ஆராதன	- தீப ஆராதனம்
ஒனரிஞ்சி	- செய்து
வேகமே	- உடனே
ஸ்ரீஹரி	- ஸ்ரீஹரியை
விருலபை	- மலர்களின் மீது
பவ்வளிஞ்ச	- படுக்க வைத்து
ஜோகொட்டி	- தட்டிக்கொடுத்து
த்யாகராஜு	- இத்தியாகராசன்
ஸுமுகுனி	- அழகு முகத்தவனை
வேபெடு	- திருப்பள்ளியெழுச்சி செய்யும்

சிபாழிப்புரை

கோதண்டபாணியே! உனக்குக் கொலு அமைந்தது அல்லவா? பிரம்மனுக்கும், கலை பருக்மணி தேவிக்கும், லலிதாம்பிகைக்கும் தீ இலக்குவனுக்கும் கிடைத்ததற்கு அரியதான கொலு கோதண்டபாணியே உனக்கு அமைந்ததன்றோ! எழுந்து அழகுடன் விளங்கும் தம்புராவைக் கைக உள் குணவியல்புகளை மகிழ்வுடனே பாடித் திருவளிக்கக் கூடியவனும் சரணடைந்தவர்

ஸ்ரீ ஸத்குரு தியாகராஜ சுவாமி கீர்

சிந்தாமணியாக விளங்குபவனுமான உனக்குப் பசிதீர பாலமுது
 செய்விக்கும் கொலுவிருக்கை அமைந்ததல்லவோ! கேள்
 ஐயனே! பொழுது புலர்ந்த வேளையில் பள்ளீரில்
 திருமஞ்சணம் செய்வித்துப் பெருமானுக்கு இன்சுவை அமுது
 அளித்து, நறுமணம்மிக்க தாம்பூலம் மறவாமல் இசைத்து
 சேவித்திருக்கும் கொலுவிருக்கை அமைந்ததல்லவா!
 பாகவதர்கள் கூடி நன்றாக கன, நய இராகங்களில் இசைபாடி
 தீபாராதனை செய்து உடனே இராமனை மலர்களால் அமைந்த
 படுக்கையில் தட்டிக்கொடுத்து பள்ளி கொள்ளச் செய்து
 பின்னர் இத்தியாகராசன், அழகு முகத்தவனைத்
 திருப்பள்ளியெழுச்சி பாடி துயிலெழுப்பும் கொலுவிருக்கை
 அமைந்தது அல்லவோ!

27. பை⁴ரவி - ஆதி³

பல்லவி

கொலுவை யுன்னாடெ³; கோத³ண்ட³பாணி "கொ".

அனுபல்லவி

தொலிகர்ம மணக்³ஜ³உதாமு ராரெ,
 தோயஜாரி ரோஹினி கூடினரீதி "கொ"

சரணம்

மனஸு³ரஞ்ஜில்ல ஸு³ரஸதுலு
 யணிமாது³லு கொலுவ, வெயி வன்னெ
 கனக சலாகனு கே³ரு ஸீதா
 காந்ததோ, ஸொக்³ஸு³க் த்யாக³ராஜனுதுடு³ "கொ"

பதவுரை

கோதண்ட பாணி	- கோதண்டபாணியாகிய
	இராமா
கொலுவு+அயி	- கொலு
உன்னாடெ	- வீற்றிருக்கின்றான்
தொலிகர்மமு	- பழவினைகள்
அணகன்	- அழிந்துபோகக்
சூதாமு ராரெ	- காண்போம் வாருங்கள்
தோயஜாரி	- சந்திரன்
ரோஹினி	- ரோஹினியுடன்
கூடியநீதி	- கூடியது போன்று
மளஸு	- மளது
ரஞ்ஜில்ல	- ஆனந்தப்படும் வகையில்
ஸுரஸ்துலு	- தேவமங்கையர்கள்
அணிமாதுலு	- அணிமா முதலான சித்திகள்
கொலுவ	- சேவிக்க
வெயி வன்னெ	- ஒளியுடன் விளங்கும்
கனக	- தங்கக்
சலாகனு	- கொடியை
கேரு	- மிஞ்சும்
சீதாகாந்ததோனு	- ஒளியுடன் திகழும் சீதையோடு
த்யாகராஜனுதுடு	- தியாகராசனால்
	வணங்கப்படுபவனே

பொழிப்புரை

தியாகராசனால் வணங்கப்படுபவனான கோதண்ட பாணியாகிய இராமன் கொலுவீற்றிருக்கின்றான். பழவினைகள் அனைத்தும் அழிந்துபோக அவனைக் காண்போம் வாருங்கள். சந்திரன் ரோகினியுடன் கூடியது போன்று கோதண்டபாணி ஒளியுடன் விளங்குகின்றான் அன்றோ! மனம் ஆனந்தப்படும் வகையில், தேவமங்கையர்களும் அணிமா முதலான சித்திகளும் சேவிக்க ஒளியுடன் விளங்கும் பொற்கொடியொத்த சீதாப்பிராட்டியுடன் கோதண்டபாணி கொலுவீற்றிருப்பதைக் காண்பதற்கு வாருங்கள்.

28. தோடி³ - ஆதி³

பல்லவி

கோடிநது³லு த⁴னுஷ³ கோடிலோ னு³ண்ட³க³
ஏடிகி திரிகே³வே? ஓ மனஸா!

"கோ".

அனுபல்லவி

ஸ³டிக³, ச்யாமஸுந்த³ரமூர்தினி
மாடிமாடிகி சூசே மஹாராஜுலகு,

"கோ".

சரணம்

க³ங்க³ நூபுரம்பு³னனு ஜனிஞ்செனு;
ரங்க³னி க³னி காவேரி ராஜில்லெனு;
பொங்கு³க பூரீரகு⁴நாது⁴னி ப்ரேமதோ
பொகடு³ த்யாக³ராஜு மனவி வினவே

"கோ"

பதவுரை

ஓ மனஸா	- ஓ மனமே!
கோடி நதுலு	- கோடி நதிகள்
தனுஷ்கோடிலோ	- தனுஷ்கோடியில்
உண்டக	- இருக்கும்பொழுது
ஏடிகி	- எதற்குத்
திரிகேவே	- திரியவேண்டும்?
ஸுடிக	- நேராக
ச்யாமஸுந்தரமூர்தினி	- மேகவண்ண கந்தரமூர்த்தியை
மாடிமாடிகி	- அடிக்கடி
சூசே	- தரிசிக்கும்
மஹாராஜுலகு	- மகான்களுக்கு
கங்க	- கங்கைநதி
நூபுரம்புனனு	- திருவடியிலிருந்து
ஜனிஞ்செனு	- தோன்றியது
ரங்கனி	- பூரீரங்கநாதனைக்

கனி	- கண்டு
காவேரி	- காவேரி நதி
பெங்குக	- பொங்கி ஓடி
ராஜில்லெனு	- விளங்கியது;
பூரீரகுநாதுனி	- பூரீரகுநாதனை
ப்ரேமதோ	- அன்புடன்
பொங்குக	- உற்சாகத்தோடு
பொகடு	- புகழும்
தியாகராஜ	- தியாகராசனின்
மனவி	- விண்ணப்பதைக்
வினவே	- கேட்பாயாக!

பொழிப்புரை

ஓ மனமே! கோடி நதிகளும் தனுஷ்கோடியில் உள்ளபொழுது எதற்கு வீணே திரியவேண்டும்? மேகவண்ண அழகு தெய்வத்தை நேராக அடிக்கடி காணுகின்ற மகான்களுக்கு தனுஷ்கோடி இருக்கும் பொழுது கோடி நதிகள் எதற்கு? கங்கை நதி திருமாலின் நூபுரத்திலிருந்து தோன்றியது. காவேரி நதி பூரீரங்கநாதனைக் கண்டு பொங்கி வழிந்தோடிற்று. மங்களகரமான இரகுநாதனாகிய இராமனைப் பக்திப் பெருக்குடன் புகழும் இத்தியாகராசனின் விண்ணப்பத்தை ஓ! மனமே கேட்பாயாக! தனுஷ்கோடியிலேயே எல்லா நதிகளும் இருக்கும்பொழுது மனதே நீ ஏன் புண்ணிய நீராட நாடு சுற்றி அலைய வேண்டும்?



29. ரேவகு³ப்தி - தே³சாதி³

பல்லவி

க்³ரஹப³லமேமி ஸ்ரீ ராமானுக்³ரஹ ப³லமே ப³லமு "க்³ர"..

அனுபல்லவி

க்³ரஹப³லமேமி தேஜோமய வி
க்³ரஹமுனு த்⁴யானிஞ்சே வாரிகி நவ "க்³ர"..

சுரணம்

க்³ரஹ பீட³ல பஞ்சபாபமுல நா க்³ரஹமுலு
காமாதி³ ரிபுல நிக்³ரஹமு ஸேயு ஹரினி ப'ஜிஞ்சே
த்⁴யாக்³ராஜுனிகி ரஸிகாக்³ரேஸருலகு "க்³ர"..

பதவுரை

- | | |
|--|--|
| க் ³ ரஹப ³ லமேமி | - கிரக பலன் என்ன? |
| ஸ்ரீராம+அனுக் ³ ரஹ | - ஸ்ரீராமனின் அருள் |
| பலமே பலமு | - வலிமையே வலிமை |
| க் ³ ரஹபலமு+ஏமி | - கிரகங்களின் வலிமை
எம்மாத்திரம்? |
| தேஜோமய | - ஒளிமயமான |
| விக் ³ ரஹமுனு | - திருவுருவத்தை |
| த் ⁴ யானிஞ்சே வாரிகி | - தியானித்துக் கொண்டு
இருப்பவர்களுக்கு |
| நவ (க் ³ ரஹபலமேமி) | - நவகிரகங்களின் பலன்
எம்மாதிரம்? |
| க் ³ ரஹபீடல | - கிரகக் கோளாறுகளால்
உண்டாகும் தீயபலன்கள் |
| பஞ்ச பாபமுலனு | - ஐந்து வகைப்பாவங்கள் |
| ஆக் ³ ரஹமுலு கல | - அகந்தையுள்ள |

காமாதி ரிபுல
நிக்ரஹ முஸேயு
ஹரினி
பஜிஞ்செ
த்யாகராஜுனிகி
ரஸிக + ஆக்ரேஸருலகு

- காமம் முதலான தீக்குணங்கள்
- ஒழியச் செய்யும்
- ஹரியைத்
- துதிக்கும்
- தியாகராசனுக்கு
- சங்கீதத்தில் முழ்கும்
- பக்தர்களுக்கு

பொழிப்புரை

நவக்கிரகங்களின் வலிமை எம்மாத்திரம்? ஸ்ரீராமனின் வலிமையே வலிமையாகும். ஒளிமயமான இராமனின் திருவுருவத்தைத் தியானித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நவக்கிரகங்களின் வலிமை எம்மாத்திரம்? கிரகக் கோளாறுகளால் உண்டாகும் தீய பலங்களையும், ஐவகைப் பாவகாரியங்களையும், அகந்தையுள்ள காமம் முதலான தீக்குணங்களையும் போக்கி ஒழியச் செய்யும் இராமனைத் துதிக்கும் தியாகராசனுக்கும் ஏனைய பக்தர்களுக்கும் நவக்கிரகங்களின் விளைவு எம்மாத்திரம்?



30. சர²யாதரங்கிணி - ஆதி³

பல்லவி

க்ருப ஜுகடகு வேளரா, ராம!

"க்ருப"..

அனுபல்லவி

அபராத⁴முல னோர்வ வசமா
யனபோ³கவே; ஸரிவாரலலோ

"க்ருப"..

சரணம்

பராமார்த⁴மேள மார்க³மெருக³ரு;
ப்ரபுவுலெல்ல நீச ஸேவகுலுரா;
பரலோக ப⁴ய மெந்த க³ானரு;
வரத்யாக³ராஜ ஹ்ருத்ஸத³ன

"க்ருப"..

பதவுரை

ராம	- ஓ இராமா!
க்ருப	- அருள்
ஜுகடகு	- செய்வதற்கு,
வேளரா	- வேளையடா
ஸரிவாரலலோ	- (என்னை) காத்தவர் களுக்கிடையில்
அபராதமுலனு	- குற்றங்களைப்
ஓர்வ	- பொறுத்துக்கொள்ள
வசமா	- முடியுமா?
அனபோகவே	- என்று சொல்லாதே,
ப்ரபுவுலு+எல்ல	- மன்னர்கள் எல்லாம்
நீச ஸேவகுலுரா	- கீழான செயல்கள் செய்பவர்கள்
பரமார்தமு+அவு	- பேரின்பப்பேறு அடைய
மார்கமு	- பாதை,

எருகரு
பரலோக
பயமு
எந்த
கானரு
வரத்யாகராஜ
ஹ்ருத் ஸதன

- தெரிந்து கொள்ளமாட்டார்
- மோட்ச உலகின்
- அச்சம்
- எதையும்
- காணமாட்டார்கள்,
- தியாகராஜனின்
- இதயத்தில் குடியிருப்பவனே!

பொழிப்புரை

ஓ இராமா! எனக்கு நீ அருள் புரிவதற்கு உகந்த பொழுது இது. என்னைப் போன்றவர்களுக்கிடையில், “உன் பிழைகளைப் பொறுத்துக்கொள்ள என்னால் முடியுமா?” என்று கூறிவிடாதே! மன்னர்கள் எல்லோரும் கீழான செயலைச் செய்பவர்கள்; மேலான பேரின்பப் பேற்றிற்கு வழியறியாதவர்கள், மோட்ச உலகொன்று உண்டு என்ற அச்சமெதையும் அறியமாட்டார்கள். சிறந்த தியாகராஜனின் மனத்தில் குடிகொண்டிருப்பவனே இராமா! என்னிடத்தில் அருள் புரிவதற்கு உகந்தபொழுது இது.



31. தே³வகா³ந்தா⁴ரி - ஆதி³

பல்லவி

கீ³ரஸாக³ர சயன! நனு
சிந்தல பெட்டவலேனா?ராம!

"கீ³"..

அனுபல்லவி

வாரண ராஜு³னு ப்³ரோவனு வேக³மெ
வச்சினதி³ வின்னானுரா ராம

"கீ³"..

சரணம்

நாரீமணிகி ஜீ³ரவிச்சினதி³ - நாடே நே வின்னானு;
தீ⁴ருடெ³ள ராம,த³ாஸு³னி பந்த⁴மு-தீ³ர்ச்சினதி வின்னானுரா
நீராஜாக்ஷிகை நீ³ரதி⁴தா³டின - நீ கீ³ர்த்தினி வின்னானுரா
தாரக நாம! த்யாக³ராஜநுத!-த³யதோ நேலுகோரா;ராம!

"கீ³".

பதவுரை

ராம!	- ஓ இராமா
கீ ³ ரஸாகரசயந!	- பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவனே!
நன்னு	- என்னைத்
சிந்தலன்	- துன்பங்களில்
பெட்டவலெனா	- மூழ்கவிடலாமோ?
வாரண ராஜு ³ னு	- (யானை அரசனை) கஜேந்திரனைக்
ப் ³ ரோவனு	- காத்தருள
வேகமே	- விளரவாக
வச்சினதி	- வந்தது
வின்னானுரா	- கேட்டுள்ளேன் ஐயா!
ராம	- ஓ இராமா!
நாரீமணிகி	- திரௌபதிக்கு

சீரலு + இச்சிந்தி
 நாடே
 நே
 வின்னானுரா
 தீருடெள
 ராமதாஸுனி
 பந்தமு
 தீர்ச்சினதி
 வின்னானுரா
 நீரஜாகுகை

- சேலைகள் கொடுத்தது
- அன்றே
- நான்
- கேட்டுள்ளேன் ஐயா!
- தீரனான
- இராமதாசனின்
- பற்றுக்கள்
- தீர்த்தது
- கேட்டுள்ளேன் ஐயனே!
- தாமரைக் கண்களைக்
கொண்ட சீதைக்காக
- கடலைத்
- கடந்த
- உன் புகழ்
- கேட்டுள்ளேன் ஐயனே!
- தாரக மந்திரத்தைத்
- துதிக்கும் தியாகராசனை
- இரக்கமுடன்
- ஏற்றுக்கொள் ஐயனே!
- இராமா!

நீரதி

தாடின
 நீ கீர்த்தி
 விந்நானுரா
 தாரகநாம
 த்யாகராஜனுத
 தயதோனு
 ஏலுகோரா
 ராமா

- கடலைத்
- கடந்த
- உன் புகழ்
- கேட்டுள்ளேன் ஐயனே!
- தாரக மந்திரத்தைத்
- துதிக்கும் தியாகராசனை
- இரக்கமுடன்
- ஏற்றுக்கொள் ஐயனே!
- இராமா!

பொழிப்புரை

ஓ இராமா! பாற்கடலில் பள்ளிகொண்டுள்ளவனே! என்னைத் துன்பத்தில் மூழ்கடிப்பது முறையா? கஜேந்திரனைக் காக்கவேண்டி நீ விரைந்து வந்ததைக் கேட்டுள்ளேன் ஐயனே! திரௌபதிக்கு ஆடைகள் கொடுத்ததையும் அந்நாளே நான் கேட்டுள்ளேன். பெருமானே! தீரனான இராமதாசனின் தளைகள் தீர்த்ததைக் கேட்டுள்ளேன் ஐயனே! தாமரையொத்த கண்களைக் கொண்ட சீதைக்காக கடலைத் தாண்டிக் கடந்த உன் புகழையும் கேள்வியுற்றுள்ளேன். தாரகமந்திரத்தைத் துதிக்கும் தியாகராசனைத் தயையுடன் ஏற்றுக்கொள் ஐயனே! இராமா! இனியும் என்னைத் துன்பத்தில் மூழ்கடிக்கலாமா?

32. க²ரஹரப்ரிய - ஆதி³

பல்லவி

சக்கனி ராஜமார்க³மு லுண்ட³க³
ஸந்த³ல து³ாரனேவே? ஓ! மனஸா!

"ச" ..

அனுபல்லவி

சிக்கனி பாலு மீகட³ லுண்ட³க³
சீயனு கங்கா³ஸாக³ர மேல?

"ச" ..

சுரணம்

கண்டிகி ஸுந்த³ரதரமகு³ ரூபமே;மு
க்கண்டி நோட செலகெ³டு நாமமே! த்யாக³ரா
ஜின்டனே நேலகொன்னதி³ தை³வமே, யிடு
வண்டி பூஸாகேதராமுனி ப³க்தியனு

"ச" ..

பதவுரை .

ஓ மனஸா	- ஓ நெஞ்சே
சக்கனி	- அழகிய
ராஜமார்கமுலு	- இராஜ பாதைகள்
உண்டக	- இருக்கின்ற பொழுது
ஸந்தல	- சந்துகளில்
துரனு+ஏவே	- நுழைவானேன்,
சிக்கனி	- சிறந்த
பாலு	- பால்
மீகடலு	- பாலாடை
உண்டக	- இருக்கின்றபொழுது
சீயனு	- வெறுக்கத்தக்க
கங்கா ஸாகரமு	- கள்
ஏல	- எதற்கு
கண்டிகி	- கண்ணிற்கு

ஸுந்தரதரமு+அகு
 ரூபமே
 முக்கண்டிகி
 நோட
 செலகே
 நாமமே
 த்யாகராஜ
 இண்டனே
 பாக
 நேலகொன்னதி
 தைவமே
 இடுவண்டி
 ஸாகேதராமுனி
 பக்தி+அனே

- அழகாக விளங்குகின்ற
- வடிவம்தான்
- சிவனின் (முக்கண்ணனின்)
- வாயில்
- உச்சரிக்கப்படும்
- திருப்பெயர்தான்
- தியாகராசனின்
- இல்லத்திலே
- அழகாக
- அமர்ந்திருக்கும்
- கடவுள்தான்
- இதுபோல்
- அயோத்தியா இராமனின்
- பக்தியெனும்

பொழிப்புரை

ஓ நெஞ்சே! அழகிய இராசபாதைகள் இருக்கின்ற பொழுது ஒடுக்கமான சந்துகளில் நுழைவானேன்? சிறந்த பாலும், பாலாடையும் உள்ளபொழுது சீயென வெறுக்கத்தக்க கள்ளை விரும்புவானேன். கண்களுக்கு இன்பத்தைக் கொடுக்கின்ற அழகிய தோற்றமும்; சிவபெருமானின் நாவில் விளங்குகின்ற திருப்பெயரையும் கொண்டு விளங்கும் ஆதி தெய்வமே! தியாகராசனின் இல்லத்தையே அழகிய இருப்பிடமாய் என்றுமுடைய அயோத்திராமன் மீதான பக்தியெனும் (இராசபாதைகள் இருக்கின்ற பொழுது நெஞ்சே! ஒடுக்கமான சந்துகளில் நுழைவானேன்?)



33. மார்க்³ ஹிந்தே³ராமம் - தே³சாதி³

பல்லவீ

சலமேலரா? ஸாகேத ராம!

"ச".

அனுபல்லவீ

வலசி பக்திமார்க்³முதோனு நின்று
வர்ணிஞ்சுகன்ன நாதோ

"ச".

சரணம்

எந்து³போது³ நே நேமி சேயுது³னு?
எச்சோட நே மொர பெட்டுது³னு?
த³ந்த³னலதோ ப்³ரொத்³து போவலெனா?
தாள ஜாலரா, த்யாக்³ராஜ வினுத

"ச".

பதவுரை

ஸாகேத ராம	- அயோத்தி இராமா!
சலமு	- பாராமுகம்
ஏலரா	- எதற்கடா?
வலசி	- காதல்கொண்டு
பக்திமார்கமுதோனு	- பக்தி நெறியில்
நின்று	- உன்னை
வர்ணிஞ்சுகன்ன	- வருணித்துக் கொண்டு இருக்கும்
நாபை	- என்மீது (பாராமுகம் ஏனடா?)
நே எந்து போதுனு	- நான் எங்கேசெல்வேன்
ஏமி	- என்ன
நே	- நான்
சேயுதுனு	- செய்வேன்
எச்சோட	- எங்கே
நே(னு)	- நான்

மொரபெட்டுதுனு
தந்தனலதோ
ப்ரொத்து போவலெனா
தாளஜாலரா

தியாகராஜினுத

- முறையிடுவேன்
- வீணே,
- காலம் கழிவதா?
- என்னால் (பொறுத்துக் கொள்ள முடியாதய்யா)
- தியாகராசனால் துதிக்கப்படுபவனே?

பொழிப்புரை

அயோத்தி இராமா! என்மீது பாராமுகம் எதற்கடா? நான் அன்புடன் உன்னை நேசித்து பக்திநெறியில் வருணித்துப் புகழ்ந்து கொண்டிருக்க, என்மீது உனக்குக் கோபம் ஏன்? எங்கே நான் செல்வேன்? என்ன செய்வேன்? எவ்விடம் சென்று முறையிடுவேன்? தியாகராசனால் துதிக்கப்படுபவனே! காலம் வீணே கழிவதா? இனியும் என்னால் பொறுத்துக் கொள்ள இயலாது. (ஏன் இந்தப் பாராமுகம்).



34. ஆரயீ⁴ - ஆதி³

பல்லவி

சால கல்லலாடு³ கொன்ன
ஸௌக்ய மேமிரா

“சா”

அனுபல்லவி

காலமு போ³னு மாட நிலுகனு
கல்யாணராம நாதோ

“சா”

சரணம்

தல்வி த³ண்ட³ரி நேனுண்ட³
தக்கின ப³யமேலயனி
பலுமாரு நீ வென்னோ ப³ாஸலுசேஸி
இலலோ ஸரிவாரலலோ
எந்தெந்தோ ப்ரோசுசுண்டி பெத்த³தலதோ
ப³ல்கி மெப்பிஞ்சி த்யாக³ராஜுநிதோ

“சா”

பதவுரை

கல்யாணராம	- கல்யாண இராமனே
சால	- நிறைய, மிகவும்
கல்லலு	- பொய்கள்
ஆடு + கொன்ன	- சொல்லுவதால்
ஸௌக்யமு	- இன்பம்
ஏமிரா	- என்னடா?
காலமு	- காலம்
போனு	- போகும், கழியும்
மாட	- பேச்சு
நிலுகனு	- நிற்கும்
நாதோ	- என்னோடு

தல்லி தண்டரி	- தாய் தந்தை
நேனு உண்ட	- நான் இருக்க
தக்கின	- மீதி
பயமேல	- பயம் ஏதற்கடா?
அனி	- என்று
பலுமாரு	- பலமுறை
நீவு எந்தோ	- நீ எத்துணையோ
பாஸலு	- உறுதிமொழிகளைக்
சேஸி	- செய்து
இலலோ	- பூமியில்
ஸரிவாரலலோ	- என்போன்றவர்களின்
எந்தோ + எந்தோ	- எவ்வளவ்வளவோ
ப்ரோசுசுண்டி	- காத்தருளிக் கொண்டிருந்தாய்
பெத்தலதோ	- பெரியவர்களிடம்
பல்கி	- செப்பி
மெப்பிஞ்சி	- புகழ்ச் செய்து
தியாகராஜுந்தோ	- தியாகரசனிடம்

பொழிப்புரை

கல்யாண இராமனே, மிகவும் பொய்கள் உரைப்பதனால் பெறும் இன்பம் என்னடா? வீணே காலம் கழியும். பேச்சு மட்டு எஞ்சிநிற்கும். உனக்குத் தாய் தந்தையாக நான் இருக்கையில் அ. ஏதற்கய்யா? ஏன் என்னிடம் பலமுறை நீ எத்துணை உறுதிமொழிகளைக் கூறியும் இப்பூவுலகில் என்னை போன்றவர்களை பலமுறைக் காத்தருளிக் கொண்டிருந்த பெரியவர்களிடம் கூறி அவர்களை மகான்களாக மேன்மையடை செய்து வந்த நீ இத்தியாகராசனிடம் மிகவும் பொய் உரைப்பதனால் பெறும் இன்பம் என்ன?

35. அடர்²ணா - ஆதி³

ஸலி

டெ³டு புத்தி⁴ மானுரா

செ..

னுபல்லவி

டெ³டு பாத்ரமெவரோ ஜு³ட³ரா

செ..

ணம்

வாஸிகி த³கு³பீ³லமு கல்கு³னனி

து⁴லு பல்க வினலேதா³ மனஸா

வாஸு³தே³வ ஸர்வமனுசனு

திஞ்சர; தியாக³ராஜ வினுதுனி

செ..

புரை

ஸா

- ஓ! மனமே

டெடு புத்தி

- கெடும் புத்தியை

னுரா

- விட்டுவிடு

டெடு பாத்ரமு

- தக்க பாத்திரம்

யரோ

- யாரோ

-ரா

- கண்டுகொள்

பாஸிகி

- இப்புவியில் பிறந்தவருக்கு

பலமு

- தகுந்த பலன்

குனு+அனி

- கிடைக்கும் என்று

பலு

- அறிஞர்கள்

க

- கூறியதை

னலேதா

- கேட்கவில்லையா?

வாஸு³தேவஸர்வமு

- மங்களகரமான வாகுதேவனே

அனைத்தும்

னுசனு

- என்று என்ணி

சிந்திஞ்சரா
தியாகராஜ வினுதுனி

- சிந்தனை செய்க
- தியாகராசனால் போற்றித்துதிக்கப்
படுபவனே

பொழிப்புரை

ஓ மனமே! நீ கெடுமதியை விட்டுவிடு. நீடித்து நிலைத்து
பயனளிக்கத்தக்க பாத்திரம் (கடவுள்) எவ்வென்பதை அறிந்து
கொள்க. இப்புவிடில் வந்து வாழ்பவர்களுக்கு தகுந்த பயன்
(வினைப்பயன்) கிடைக்கும் என்று அறிஞர் பெருமக்கள் கூறியதைக்
கேட்டதில்லையோ? தியாகராசனால் போற்றித் துதிக்கப்படும்
மங்களாகரமான வாசுதேவனே! அனைத்தும் இராமனே
என்றெண்ணி சிந்தனை செய்திடுக மனமே!

36. ரீதிக்³ளள - தே³சாதி³

பல்லவி

சேரராவதே³மிரா! ராமய்ய

சே..

அனுபல்லவி

மேரகா³து³ரா இக, மஹா - மேரு³தீ³ர பூ³நீகர

சே..

சரணம்

தல்லி³த³ண்ட்ரிலேனி பா³ல தன நா³து³ கே³ாரு ரீ³தி
பலுமாறு வேடு³கொண்டே பா³லிஞ்சரா³த³ா
வலசுக நே³னு நீ³து³ வ³த³நாரலி³ந்த³மு³னு
தலசி கர³க³ ஜ³சி தியாக³ராஜஸன்னு³த

சே..

புரை

ய்ய	- இராமய்யனே
ராவு	- (நீ) சேரவராதது
+ஏமிரா	- அது ஏன் ஐயா
	- இனிமேல்
காதுரா	- முறையல்ல ஐயனே
ாமேருதீர	- மகா மேரு மலையொத்த தீரனே
ர	- திருநிறைந்தவனே
ஶ	- தாய்
ட்ரி	- தந்தை
ரி	- இல்லாத
	- பெண், மடந்தை
	- தனது
	- தலைவனை, கணவனை
ருதீதி	- விரும்பி நிற்பதைப் போல்
ாறு	- பலமுறை
கொண்டே	- வேண்டிக் கொண்டால்
ஞ்சராதா	- காத்தருளக்கூடாதா?
ஶ	- விருப்பமிகுதியால்
ய	- நான்
	- உளது
ா + ஆரணிந்தமுணு	- முகத்தாமரையை
	- நினைந்து
ஶ	- உருகுவதை
	- பார்த்து
கராஜ ஸன்னுத	- தியாகராசனால்
	துதிக்கப்படுபவனே

ழிப்புரை

இராமய்யனே! நீ (என்னைச்) சேர வராதது ஏன்? இனியும் முறையல்ல ஐயா! மகா மேரு மலையையொத்த வீரனே! முறையப் பெற்றவனே, தாய்தந்தை இல்லாத பெண்ணொருத்தி தலைவனை விரும்பி நிற்பதைப் போன்று உன்னைப் பலமுறை

வேண்டிக்கொண்டும் என்னைக் காத்து அருள்பரியக் கூடாதா?
நான் மையல் கொண்டு உன்னுடைய முகத்தாமரையை
நினைந்துருகி ஏங்குவதைப் பார்த்தும் (என்னை) சேர வராததேன்?
தியாகராசனால் வணங்கப்படுபவனே!

37. தோடி³ - ஆதி³

பல்லவி

சேஸினதெ³ல்ல மறசிதிலேவா? ஓ ராம ராம!

சே..

அனுபல்லவி

ஆஸகொன்னட்டி நன்னலயிஞ்சடகு முனு

சே..

சரணம்

ஆலு நீகைன பக்துராலனுச நாடு³
பாலுமாரக ரவிபா³லுனி செலிமியு

சே..

பாஷதப்பக வி³பீஷணுனி கொறகாதி³
சேஷு³ட³கு³ தம்முனி போஷிஞ்சமனி ராஜு³

சே..

ராம! பூநீத்யாக³ராஜ ப்ரேமாவதார! ஸீதா
பாம மாடலு தெ³ல்ப பீமாஞ்ஜநேய ப்ரஹ்ம

சே.

பதவுரை

ஓ ராம ராம
சேஸினதி எல்ல

- ஓ இராமா
- செய்ததெல்லாம்

ஸ்ரீ ஸக்தாநிதியாகராஜ சுவாமி கிருத்தனைகள்

மறசிதிவோ	- மறந்தனையோ?
ஆஸகொன்னட்டி	- அன்பு கொண்டுக்கும்
நன்னு	- என்னை
அலயிஞ்சுடகு	- துன்பத்திற்குள்ளாக்குவதற்கு
முனு	- முன்பு
ஆலு	- மனைவி (சீதை)
நீகு+அயின	- உனக்கும்
பக்துராலு+அனுசு	- பக்தியுள்ளவள் என்று
நாடு	- அந்தநாள்
பாலு மாலக	- சுறுசுறுப்புடன்
ரவிபாலுனி	- சுக்கிரீவனுடன்
செலிமியு	- நட்பு கொண்டு
பாஷதப்பக	- வாக்குதவறாமல்
விபீஷணுனி கொரகு	- விபிடணனுக்காக
ஆதிசேஷுடகு	- ஆதிசேஷனாகிய
தம்முனி	- தம்பியை
போஷிஞ்சமனி	- காப்பாற்று என்று
ராஜு	- அரசனாக
ராம	- இராமனே
ஸ்ரீத்யாகராஜ	- சீர்மிகு தியாகராசனின்
ப்ரேம+அவதார	- விருப்பமுள்ள உருவினனே
ஸீதாபாம	- சீதாதேவியாரின்
மாடலு தெல்ப	- பேச்சை (செய்தியை) தெரிவித்து
ஆஞ்ஜனேய	- அனுமனுக்கு
ப்ரஹ்ம	- பிரம்மா

பொழிப்புரை

ஓ இராமராம! நீ செய்த செயல்களை எல்லாம் மறந்தனையோ! உன் மீது அன்பு கொண்டுள்ள என்னைத் துன்பத்திற்கு உள்ளாக்குவதற்கு முன்பு நீ செய்தவை அனைத்தும் மறந்துவிட்டாயோ? உன் மனைவியான சீதை, உனக்கு உற்றவள் என்றோ அன்றி உன் மீது பக்தியுள்ளவள் என்றோ அந்தநாள் சோம்பலின்றி விரைந்து நீ சுக்கிரீவனுடன் நல்லுறவு கொண்டு நீ செய்ததெல்லாம் மறந்தனையோ? கொடுத்த வாக்கு தவறாமல் வீபிஷணனுக்காக ஆதிசேஷனின் மறுவுருவான தம்பி

இலக்குவனை அழைத்து காத்தருள் என்று அரசனாக்கி நீ புரிந்த செயல்கள் அனைத்தும் மறந்துவிட்டாயோ? ஓ இராமனே சீர்மிகு தியாகராசனின் விருப்பமுள்ள உருவினனே! சீதா தேவியின் மொழிகளை (தூது சென்றுவந்து) உனக்குத் தெரிவித்த ஆஞ்சநேயனுக்கு பட்டமளித்து நீ புரிந்த செயல்களை எல்லாம் என்னைத் துன்பத்திற்குள்ளாக்கவே மறந்தாயோ?

38. சுத்த³பங்கா³ள - ரூபகம்

பல்லவீ

தப்பகனே வச்சனா

தனுவுகு லம்பட நீ க்ருப

த..

அனுபல்லவீ

மெப்புலகை கொப்புலு கல

மேடி ஐனுல ஜூசி ப்ஜன

த..

சரணம்

ருகலகை பைகி மன்சி-கோகலகை யாஹாரமுனகு

நூகலகை த்யானிஞ்சிதி - த்யாக³ராஜ நுதுனி ப்ஜன

த..

பதவுரை

நீ க்ருப

- உளது கிருபை (உன் அருள்)

தப்பகனே

- இல்லாமல் போனால்

தனுவுகு

- என் உடலில்

லம்பட

- துன்பங்கள் (நோவுகள்)

வச்சுனா?	- வருமா?
மெப்புலகை	- புகழ்ச்சி விரும்பி (சிறப்புறவிளங்க)
கொப்புலகை	- தலைப்பாகை அணிந்துள்ள
மேடிஜனுலகை	- மேட்டுக்குடிமக்களை நோக்கி
பஜன	- பஜனை செய்தல்
நுகலகை	- பணத்தை விரும்பி
பைகி மஞ்சி கோகலகை	- அணிந்து கொள்ளும் நல்ல ஆடைக்காக
ஆஹாரமுனகு	- உணவிற்காக
நுகலகை	- தானியங்களுக்காக
த்யானிஞ்சிதி	- வழிபட்டேன்
த்யாகராஜநுதுனி பஜன	- தியாகராசனால் துதிக்கப்பட்டவனின் வழிபாடு

பொழிப்புரை

ஓ ராமா! உன் அருள் கிடைக்காமல் போனால் எனது உடம்பில் நோவுகள் உண்டாகும். புகழ்ச்சியை விரும்பி தலைப்பாகை அணிந்து செல்வாக்குடன் விளங்கும் மேட்டுக்குடி மக்களை நோக்கி உனது பஜனையை மறந்தால், என் உடம்பில் துன்பங்கள் வந்தடையும். பணத்திற்காகவும், நல்ல ஆடைகளுக்காகவும், உணவிற்காகவும், தானியங்களுக்காகவும் உன்னை தியானித்தேன் (உனதருள் இழந்தேன்). தியாகராசனால் துதிக்கப்பட்டவனின் பஜனை இல்லாது போனால் என் உடம்பில் துன்பங்கள் உண்டாகும்.



39. ஸாவேரி - தே'சாதி'

பல்லவி

த'ரித'புலேக வேடி'தே - த'ய ராதே'மோ ஸ்ரீராம த..

அனுபல்லவி

கரி த'னமுலுகலிகி'ன - கருணிஞ்சி ப்'ரோதுவேமோ த..

சரணம்

அலனாடு' நிர்ஜரவைரி பா
லுனி ஜூசி ப்'ரோசிதிவி க'ானி
வலசி ப்'தமுல நம்மின
வரமீய்ய தே'சனா? த்யாக'ராஜம் த..

பதவுரை

ஸ்ரீராம	- ஸ்ரீ இராமனே
வேடிதே	- வேண்டினால்
தய்ராதேமோ	- கருணை கிடைக்காதோ என்னவோ?
தரிதாபுலேக	- வேறு ஒரு கதியும் இல்லாது
கல்கிதே	- (ஏற்பட்டால்) இருந்தால்
கரி தனமுலு	- யானை, செல்வங்கள் (இருந்தால்)
கருனிஞ்சி	- இரக்கம் காட்டி
ப்'ரோதுவேமோ	- காப்பாயோ என்னவோ?
அலநாடு	- அந்நாள்
நிர்ஜரவைரி	- தேவர்களின் பகைவன் (இரணியன்)
பாலுன்	- மகனை (பிரகலாதன்)
ஞ்சி	- பார்த்து
ப்'ரோசிதிவிகானி	- காப்பாற்றி அருளினாயே
வலசி	- அன்புடன் நேசித்து

புதமுல
நம்மிதே
வரமு
தோசுனா
தியாகராஜு

- திருவடிகள்
- நம்பினால்
- வரம், (கொடுக்க)
- தோன்றுமா
- (யார் உதவியில்லாத)
தியாகராசனுக்கு

பொழிப்புரை

ஸ்ரீ இராமா! எவரிடத்தும் தஞ்சம் புக இயலாமல் (வேறு ஒரு வழியுமின்றி) உன்னிடம் வந்து வேண்டிக் கொண்டால் உன் அருள் கிடைக்காது போலிருக்கிறதே? யானை, செல்வங்கள் முதலியன இருக்கப் பெற்றால் இரக்கம்காட்டி காப்பாற்றுவாயோ என்னவோ? அந்த நாள் தேவர்களின் பகைவனான இரணியனின் மகன் பிரகலாதனைக் கண்ணுற்றுக் காத்தருளினாய்!. அன்புடன் நேசித்து உனது திருவடிகளே சரண் என நம்பினால் எனக்கு அருள்புரிய உனக்குத் தோன்றாதோ? யார் உதவியும் இல்லாத இத்தியாகரசன் மீது இரக்கம்காட்ட மாட்டாயோ?



40. தோடி¹ - தே³சாதி³

பல்லவி

தாசரதி¹ நீ ருணமு தீர்ப் நா
தரமா? பரம்பாவன நாம!

தா..

அனுபல்லவி

ஆசதீர தூ³ர தே³சமுலனு ப்ர
காசிம்ப ஜேஸின ரஸிகசிரோமணி

தா..

சரணம்

பக்திலேனி கவிஜால வரேண்யுலு
பாவ மெறுகவேரனி கலிலோ ஜனி
பக்தி முக்தி கல்கு³னனி கீர்த்தனமுல
போ³தி¹ ஞ்சின த்யாக்ராஜ கரார்ச்சித

தா..

பொழிப்புரை

தாசரதி	- தசரத குமாரனே
நீ ருணமு	- உன் கடன்
தீர்ப்ப	- அடைக்க
நா தரமா?	- என்னால் முடியுமா?
பரம பாவன நாம	- பரம்பொருள் என்றும் திருப்பெயருடையவனே
ஆசதீர	- விருப்பப்படி
தூ ³ ர தேசமுலுலனு	- தூரத்து நாடுகளில்
ப்ரகாசிம்ப ஜேஸின	- பிரகாசிக்கும்படி செய்த
ரசிக சிரோமணி	- இரசிகருள் மாணிக்கமே
பக்திலேனி	- பக்தியில்லாத
கவிஜால வரேண்யுலு	- கவிச்சிறப்புமிக்க மேலானவர்க
பாவ மு	- மூலப்பொருள்

புகழேரு+அளி	- அறியமாட்டார்கள் என்று
பிலோ	- கலிகாலத்தில்
னி	- வந்து
பதி முக்தி	- இவ்வுலக, மேலுலக பதவிகள்
பகுணு	- கொடுக்கும்
னி	- என்று
தனமுல	- கீர்த்தனங்களை
பாதிஞ்சின	- கற்றுக்கொடுத்த
பாகராஜ	- தியாகராசனின்
	- கைகளால்
ப்சித	- அர்ச்சிக்கப்படுபவனே

பாழிப்புரை

தசரதனின் குமாரனே! உன் கடனை என்னால் தீர்ப்பதற்கு யலுமோ? மேலான பரம்பொருள் என்னும் திருப்பெயரை உடையவனே!. ஆசைதீர தொலைதூர நாடுகளிலும் என்னை ரிவிளங்கச் செய்த இரசிககுல மாணிக்கமே!. உன் கடனைத் தீர்க்க என்னால் முடியுமா? பக்தியில்லாத தனிச்சிறப்பு மிக்க வானவர்கள் மூலப்பொருளை (உட்கருத்தை) அறிய மாட்டார்கள் என்று இக்கலிகாலத்தில் வந்து இவ்வுலக மற்றும் மேலுலகப் பதவிகளைக் கொடுக்கக்கூடிய கீர்த்தனங்களை எனக்கு போதனை ய்தவனே! இத்தியாகராசனின் கைகளால் அர்ச்சிக்கப்படுபவனே!



41. தோடி³ - ஜ²ம்ப

பல்லவி

தா³சுகோவலெனா தா³சரதி³ நீது³த³ய

ந

அனுபல்லவி

ஜ²சுவாரலலோன சுலகனே நன்னு ஜ²சி

ந

சரணம்

கனிகரமு காந்தபை க³லிகி³ முத்தி³டு³ வேள

ஜனகஜ நாமாட ஸமயமனி பல்கின

க³ரகி³ பத³முல வ்ரால க³னி கருணஸேயுவேள

ப³ரதுடெ³ந்தோ நன்னு பக்துட³னி பல்கின

நேமமுன் பரிசர்ய நேர்புன பொகடு³வேள

ஸௌமித்ரி த்யாக³ராஜுனி மாட பல்கிதே

பதவுரை

தாசரதி

- தசரதனின் மைந்தனே

நீது

- உனது

தய

- கருணையை

தாசுகோவலெனா

- மறைத்து வைத்துக்கொள்ள வேண்டுமா?

சுக

- பார்க்கும்

வாரலலோன

- அவர்களில்

சுலகனே

- இழிவாக

நனு

- என்னை

சுகி

- பார்த்து

கனிகரமு

- அன்பு

காந்தபை

- சீதையின்மேல்

கல்கி	- வைத்து
முத்து + இடு வேள	- முத்தம் கொடுக்கும் வேளை.
ஜனகஜ	- சீதாதேவி
நாமாட	- எனது விஷயத்தை
ஸமயமு + அளி	- தகுந்த பொழுது (என்று)
பல்கின	- சொன்னால்
கரகி	- (மனங்) கசிந்து
பதமுல	- திருவடிகளில்
வ்ராலன்	- பணிந்த பொழுது
கனி	- கண்டு
கருண	- அன்பு (அருள்)
ஸையவேள	- செய்யும் பொழுது
பரதுடு + எந்தோ	- பரதன் எவ்வளவோ
நன்னு	- என்னை
பக்துடு + அளி	- பக்தன் (என்று)
பல்கின	- கூறியபொழுது
நேமமுள	- முறையுடன்
பரிசர்ய	- தொண்டு
நேர்புள	- திறமையையும்
பொகடுவேள	- புகழும் போது
ஸௌமித்திரி	- இலக்குவன்
த்யாகராஜுனி	- தியாகராசனுடைய
மாட	- விஷயத்தையும்
பல்கிதே	- சொன்னால் (கூறினால், பகர்ந்தால்)

பொழிப்புரை

தசரதனின் மைந்தனே! என் மீதான உனது கருணையினை மறைத்து வைத்துக்கொள்ள வேண்டுமா? மற்றவர்களுக்கு இடையே என்னை மட்டும் இழிவாகக் காண்பதேன்? சீதாதேவியின் மீது அன்பு பாராட்டி தனியே நீ முத்தம் நல்கும் வேளையில் தக்கபொழுதென என்னை தேவி உன்னிடம் கூறியபொழுதும்; மனங்கசிந்து உனது திருவடிகளில் பரதன் அன்புடன் பணிந்தபொழுது நீ அருள் புரிந்த அவ்வேளையில் என்னை நல்பக்தன் என்று முறையிட்ட பொழுதும்; இலக்குவனின் முறையான தொண்டுள்ளத்தை

திறமையினையும் நீ புகழுகின்ற பொழுதில் இத்
 தியாகராசனைப்பற்றி உன்னிடம் இலக்குவன் எடுத்துக்கூறிய
 பொழுதும் மறக்க வேண்டுமா?

42. சுத்த⁴ ஸாவேரி - ஆதி³

பல்லவி

தா³ரினி தெ³லுஸு⁰ கொண்டி த்ரிபுரஸு⁰ந்
 த³ரி! நின்னே சுரணண்டி

தா..

அனுபல்லவி

மருனி ஜனகுடை³ன மா த³சுரத்² கு
 மாருனி ஸோத³ரி! த⁴யாபரி! மோட்ச

தா..

சுரணம்

அம்பா! த்ரிஜக் தீ³ச்வரி! முக் ஜித விது
 பிம்பா! யாதீ³புரமுன நெலகொன்ன கன
 காம்³பரி! நம்மினவாரி கபீ³ஷ்ட வ
 ரம்பு³ லொஸகு³ தீ³னலோகரக்ஷகி!
 அம்பு³ஜப³வ புருஹித ஸநந்த³ன
 தும்புரு நாரத³ லந்த³ரு நீத³ ப
 த³ம்பு³னு கோரி ஸதா³ நித்யானன்
 தா³ம்புதி³லோ நோலலாடு³ சுண்டே³

தா..

மஹாதே³ச்வரீய மொஸகி³ தொலிகர்ம
 கஹனமுனு கொட்டிப் ப்ரோசுதல்வி!
 கு³ஹக்³ஜமுக³, ஜனனி! யருண பங்கே
 ருஹ நயனே! யோகி³ ஹ்ருத்ஸத³னே!
 துஹிநாசல தனயா! நீ சக்கனி
 மஹிமாதிசயம்³பு³ல சேதனு யீ
 மஹிலோ முனிக³ணமுலு ப்ரக்ருதி வி
 ரஹிதுலை நித்யானந்த³லைன

தா..

ரஜித மணி³க்³ண பூ⁴ஷ்ணி! மத³க்³ஜ
 ராஜக்³மணி! லோகசங்கரி! த³னுஜ
 ராஜ குருனி வாஸரஸேவ தன
 கேஜன்ம பீலமோர் கனுகொ³ண்டிணி
 ஆஜன்மமு பெத்த³லு தம மதி³லோ
 நீ ஜபமே முக்திமார்க³ மனுகொனி
 ராஜ மனோஹரி! கெள்³ரி! பராத்தபரி!

தா..

பதவுரை

திரிபுரஸுந்தரி	- திரிபுரசுந்தரியே
நின்னே	- உன்னையே
சரணு + அண்டி	- சரணம் அடைந்தேன்
மாருனி	- மன்மதனுக்கு
ஜனகுடு+அயின	- தந்தையான
மா	- எங்களது
தசரத குமாருனி	- தசரத மைந்தனான இராமனின்
ஸோதரி	- சகோதரியே
தயாபரி	- தையயுடன் கூடியவளே
மோட்ச	- மோட்சத்தின்
தாரினி	- பாதையை
தெலுஸுகொண்டி	- தெரிந்து கொண்டேன்
அம்ப	- தாயே
தரிஜகதிஸ்வரி	- முவுலகின் அரசியாய் விளங்குபவளே

முகஜிதவினுத பிம்ப

- இரத்தின ஒளியையும் வென்ற
முகத்தின் அழகுடன்
விளங்குபவளே

ஆதிபுரமுன

- ஆதிபுரம் என்றழைக்கப்படும்
தலத்தில்

நெல கொன்ன

- நிலைகொண்டுள்ள

கனகாம்பரி

- பொன்னிறமயமானவளே

நம்மின வாரிகி

- நம்பியவர்களுக்கு

அபீஷ்ட

- விரும்புகின்ற

வரம்புலு

- வரங்களை

ஒஸகு

- கொடுக்கும்

தீன லோகரட்சகி

- எளியோரைக் காப்பவளே

அம்புஜ பவ

- தாமரையில் பிறந்தவனான
பிரம்மா

புருஹூத

- தேவேந்திரன்

சனந்தன, தும்புரு, நாரதுலு

- சனந்தன முனிவர், தும்புரு,
நாரதர் முதலானோர்,

அந்தரு

- அனைவரும்

நீது

- உன்னுடைய

பதம்புலு

- திருவடிகளை

கோரி

- விரும்பி

ஸதா

- எப்பொழுதும்

நித்ய+ஆனந்த+அம்புதிலோ

- நித்தியானந்தப்

பெருங்கடலில்

மகிழ்ச்சிப் பெருவெள்ளத்தில்

ஓலலாடு சுண்டே

- நீந்திக்கொண்டிருக்கையில்

மஹத் + ஐச்வர்யமு

- சிறந்த செல்வங்களை

ஒஸகி

- கொடுத்து

தொல்லி

- பழைய

கர்ம

- வினை

கஹனமுனு

- காட்டை

கொட்டி

- அழித்து

ப்ரோசுதல்வி

- காத்தருள் தாயே

மஹிம+அசலதனய

- இமவானின் குலக்கொடியே

நீ

- உன்

சக்கனி

- சிறப்புடைய

ஹி ம	- பெருமைகளால்
திசயமுல சேதனு	- வியக்கத்தக்கவற்றால்
மஹிலோ	- இப்புவிடில்
னி கணமுலு	- முனிவரின் கூட்டங்கள்
க்ருதி	- இயற்கையில்
ரஹிதுல	- பற்றில்லாதவர்களாகி
ய+ஆனந்த	- நிலைத்த பேரின்பங்களோடு
ழித	- விளங்கும்
னிகண	- மணித்திரள்களை
டிணி	- அணிந்தவளே
கஜராக கமன	- மதயானை நிகர்த்த
	நடையுடையவளே
ராக சங்கரி	- உலகிற்கு நலங்களை
	அளிப்பவளே
ரஜ ராஜ குருனி	- அசுரர்களின் இராஜகுருவான
	சக்கிரனின்
ஸர ஸேவ	- (வெள்ளிக்) கிழமை வழிபாடு
ரகு	- தனக்கு
	- ஏந்த
மபலமோ	- பிறப்பின் பலமோ ?
கொண்டிணி	- கண்டுகொண்டேன்
ஜன்மமு	- வாழ்க்கை முழுவதும்
த்தலு	- பெரியோர்கள்
ரா	- எப்போதும்,
லோ	- மனதில்
ஐபமே	- உன் ஐபமே
தி மார்கமு	- முக்திக்கு வழி
லுகொனி	- என அறிந்து
சேகருண்டு + அகு	- இராசாதி இராசனாகிய
யாகராஜ	- தியாகராசக் கடவுளின்
னாஹரி	- உள்ளத்தில் உறைபவளே
னரி	- கௌரியே
த்பரி	- பராத்தபரியே!

பொழிப்புரை

திரிபுரகந்தரியே! தாயே! உன்னையே சரணம் அடைந்தேன். வழியைத் தெரிந்து கொண்டேன். மன்மதனைப் பெற்றவனான எங்களது தசரத மைந்தனின் (இராமச்சந்திரனின்) உடன் பிறந்தவளே! தயையுடன் கூடியவளே! வீடுபேரின்பத்திற்குரிய (மோக்ஷத்தின்) வழியைத் (நெறியை) தெரிந்து கொண்டேன். அம்மா! முவுலகங்களுக்கும் அரசியாக விளங்குபவளே! இரத்தினங்களை வென்ற முகவொளியுடன் விளங்குகின்றவளே! ஆதிபுரம் என்றழைக்கப்படும் திருவொற்றியூரில் எழுந்தருளியிருக்கும் பொன்னிற மேனியாளே! உன்னையே நம்பியவர்களுக்கு அவர்கள் வேண்டும் வரங்களைக் கொடுப்பவளே! எளியோர்களை காத்தருள்பவளே! பிரம்மன், இந்திரன், சந்திரன், முனிவர், தும்புரு முனிவர், நாரதர் முதலானோர் உனது திருவடிகளையே விரும்பி எப்பொழுதும் நிலைத்த பேரின்பப்பெரு வெள்ளத்தில் நீந்திக் (மிதந்து) கொண்டிருக்கையில் உன்னையே சரணமடைந்தேன். மிகச் சிறந்த செல்வங்களை எல்லாம் கொடுத்து, பழைய வினைகளெனும் காட்டை அழித்துக் காத்தருள் தாயே! முருகப்பெருமானையும் விநாயகப்பெருமானையும் பெற்றவளே! யோகியரின் உள்ளத்துறைபவளே! செந்தாமரைக் கண்களைக் கொண்டவளே! இமவானின் குலக்கொடியே! உனது வியக்கத்தகும் சிறப்புடைய பெருமைகளால் இப்புவி யில் முனிவர் பெருமக்கள் இயற்கையின்பப் பற்றில்லாதவர்களாக மாறி என்றும் நிலைக்கும் பேரின்பங்களோடு விளங்கும் நெறியை அறிந்துகொண்டேன். மணிகளால் நிறைந்த ஆபரணங்களை அணிந்தவளே! மதயானை நிகர்த்த நடையுடையவளே! உலகிற்கு நலன்களை அளிப்பவளே! எப்பிறவியின் பலனோ? அசுரர்களின் ராஜகுருவான சுக்கிரருக்கு வெள்ளிக்கிழமையில் உனது வழிபாடு கிடைத்தது. பிறப்பு முதலாக பெரியோர்கள் எப்பொழுதும் மனத்தில் உன் நினைவாகவே இருப்பது வீடுபேற்றிற்குரிய வழியெனக் கொள்வர். பிறையணிந்த இராசாதிராசனான பரமசிவனின் உள்ளத்தில் உறைபவளே கௌரியே! பராத்பரியே !

43. எந்தூ⁴நாமக்ரிய - தே³சாதி³

பல்லவி

தே³வாதி³ தே³வ! ஸதா³சிவ!

தீனநாத²! ஸு⁰தா³கர! த³ஹனநயன!

தே..

அனுபல்லவி

தே³வேச! பிதாமஹ ம்ருக்ய சமா

தி³ குணாப³ரண! கௌரீ³ரமண!

தே..

சரணம்

பவசந்த்ர களாத்⁴ர! நீலக்⁴ள!

பீ⁴ரானுகோடி ஸங்காச! பூ⁴நீசறுத!

தவ பாத³ ப³க்திம் தே³ஹி தீ³னப³ந்தோ³

த⁴ரஹாஸவத்³ன த்யாக³ராஜறுத

தே

பதவுரை

தேவாதிதேவ

- தேவர்களுக்கெலாம் தேவனே

ஸதாசிவ

- சிவனே

தீனநாத

- ஆதவன் (ஞாயிறு, சூரியன்)

ஸு⁰தா³கர

- சந்திரன்

தஹன

- அக்கினி, நெருப்பு

நயன

- கண்ணாக உடையவனே

தேவேச

- தேவர்களின் தலைவன் விஷ்ணு

பிதாமஹ

- பிரம்மா

ம்ருக்ய

- எட்டாதவன்

சமாதி (சம+ஆதி)

- அமைதிவடிவு

குணாபரண

- குணங்களை ஆபரணங்களாக உடையவன்

கௌரீ³ ரமண

- பார்வதி தேவியின் தலைவனே

பவ	- கிறந்த
சந்திரகளாதர	- இறைகுடியவனே
நீலகள	- நீலகண்டனே
பானுகோடி ஸங்காச	- கோடி சூரியர்களின் ஒளியுடன் திகழ்பவனே
பூச	- இலக்குமியின் தலைவனால் (விஷ்ணு)
நுத	- துதிக்கப்பட்ட
தவபாத	- உளது திருவடிகளில் சேரும்
பக்திம் தேஹி	- பக்தியைக்கொடு
தீனபன்தோ	- ஏழைகளுக்குச் சுற்றமானவனே
தரஹாஸவதன	- புன் முகத்தை உடையவனே
த்யாகராஜநுத	- தியாகராசனால் துதிக்கப்படுபவனே

பொழிப்புரை

தேவர்களுக்கெல்லாம் தேவனே; சதாசிவனே; பகலவன், சந்திரன், சுடர் ஆகிய முன்றையும் கண்களாகவுடைய முக்கண்ணனே! தேவர்களின் தலைவனும் (விஷ்ணு) பிரம்மாவும் தேடிக்கொள்ள முடியாதபடி அவர்களுக்கு அகப்படாதவனே, சாந்த குணங்களை அணிகலன்களாகக் கொண்டவனே, பார்வதிதேவியின் தலைவனே, பரமசிவனே, பிறையணிந்தவனே, நீலநீறக் கழுத்தை உடையவனே, கோடி சூரியர்களின் ஒளிபெற்றுத் திகழ்பவனே, விஷ்ணுவினால் துதிக்கப்பட்ட உளது திருவடிகளை அடையும் பக்தியைக் கொடு. தீனர்களின் சுற்றமாக விளங்குபவனே, புன்முறுவல் தவழும் முகத்தைக் கொண்டவனே, இத்தியாகராசனால் துதிக்கப்படுபவனே, உன் திருவடியைப் பூஜிக்கும் பக்தியை எனக்கருள்வாய்!

44. ஸௌராஷ்ட்ரம் - ரூபகம்

ஸ்ரீ

த³வ! ராம ராம! மஹாதே³வ ராம ரகு¹வர "தே.."

ஸ்ரீ

ாவஜாரீரூப கே²லபா⁴வ பா⁴வனாவ! மஹா "தே.."

ஸ்ரீ

ங்கர! கருணாகர! நிச்
ங்கரத்⁴ருதசர! பக்தவ
ங்கர! த³னுஜஹர! நிச்
ங்க! ரஸிகத்;யாக³ராஜ "தே.."

பதவுரை

தவ ராம	- தேவாதி தேவனே
ராம மஹாதேவ	- மகாதேவனே இராமா
தவரா	- இராகவா
ாவஜ+அரி	- காமனின் பகைவன் (சிவன்)
ரூப	- வடிவானவனே
கல பால	- நாட்டியத் தோற்றத்தோடு
ாவன	- (கருத்தைப்) புலப்படுத்தி
சுவ	- காத்தருளும்
ங்கர	- சங்கரனே
ருணாகரா	- இரக்கச் சிந்தையானனே
சுனிசம்	- எப்பொழுதும்
ரத்ருதசர	- அம்புகளைக் கையினில் ஏந்திக் கொண்டிருப்பவனே
க்தவசங்கர	- தொண்டர்களின் அடியவனே
னுஜ	- அரக்கர்களை

ஹவ	- அழிப்பதில்
நிச்சங்க	- ஐயம் சிறிதும் கொள்ளாதவனே
ரஸிக	- இரசிப்புத்தன்மை உடையவனே
த்யாகராஜ	- தியாகராசனே

பொழிப்புரை

இராமா! தேவாதி தேவனே! மகாதேவனாகிய இராமா! இராகவா! மன்மதனை எரித்த சிவபெருமான் வடிவானவனே! தமது நாட்டியத் தோற்றத்துடன் அபிநயங்களால் கருத்துகளைப் புலப்படுத்திக் காத்தருளும் சங்கரனே! உடன் அருள்புரியும் இரக்க குணமுடையானே! வில்லேந்தியவனே! அடியவர்களின் அடியவனாக விளங்குபவனே, அரக்கர்களை அழிப்பதில் பயம் சிறிதும் இல்லாதவனே, இரசிப்புத்தன்மை உடையானே! தியாகராசதேவனே!

45. த⁴ன்யாஸி - ஆதி³

பல்லவி

த⁴யானமே வரமென க³ங்கா³ ஸ்நானமே; மனஸா ராம "த⁴யா.."

அனுபல்லவி

வானநீட முனுக³ முனுக³ லோனி
வஞ்சனத்³ ரோஹமனு கர போவுனா? "த⁴யா.."

சரணம்

பரத⁴ன நாரீமணுலனு தூ³றி
பரநிந்தல பரஹிம்ஸல மீறி
த⁴ரணுவெலயு பூ³ராமுனி கோரி
த்யாக³ராஜ³ தெவிஸிகொன்ன ராம "த⁴யா.."

புரை

ஸா	- ஓ மனமே
,	- இராம
மனமே	- தியானமே
மன	- மேலான
கா ஸ்நானமு	- கங்கை முழுக்கு
நீட	- மழைத் தண்ணீரில்
க முனுக	- முங்கி முங்கி
னி	- உள்ளத்தில் இருக்கும்
சன	- வஞ்சனை
ஹமு	- துரோகம்
ய	- என்னும்
	- கறை (கலங்கம்)
வனா	- போய் விடுமா?
	- பிறரின்
	- செல்வம்
மணுலனு	- பெண்களை
	- வெறுத்து (தூரலிசக்கி)
ந்தல	- பிறரை நிந்தனை செய்தல்
ஹிம்ஸல	- பிறரைத் துன்புறுத்துதல்
	- கடந்து
ய	- பூவுலகில்
யு	- விளங்கும்
முனி	- ஸ்ரீ இராமனை
ரி	- வேண்டிய
கராஜு	- தியாகராசன்
யுஸுகொன்ன	- தெரிந்து கொண்ட
	- இராம

ழிப்புரை

மனமே! இராம தியானமே சிறப்பானது; கங்கையில் முழுகி
ந்ததற்கு ஈடாகும். மழை நீரில் திரும்பத் திரும்ப முழுகினால்
ளத்தில் உள்ள வஞ்சனை, துரோகம் என்னும் கறைகள்

போய்விடுமா? பிறருடைய செல்வம், பெண்களை தூரவிலக்கி
பிறரை நிந்தனை செய்தல் துன்புறுத்துதல் ஆகியவற்றைக் கடந்து
இவ்வுலகில் விளங்கும் ஸ்ரீ ராமனை வேண்டி இத் தியாகராஜன்
தெரிந்து கொண்ட இராம தியானமே கங்கை முழுக்காகும்.

46. ரீதிகௌ³ள - ஆதி³

பல்லவீ

த்³வைதமு ஸுக²மா அ
த்³வைதமு ஸுக²மா

த்³வை..

அனுபல்லவீ

சைதந்யமா! வினு ஸர்வஸாக்ஷி விஸ்
தாரமுகா³னு தெ³லுபமு நாதோ

த்³வை

சரணம்

க³க³னபவன பு³வனாத்³யவனிலோ
நக³த்⁴ராஜ சிவேந்த்³ராதீ³ ஸுருலலோ
ப⁴கவத் ப⁴க்த வராக்³ரேஸருலலோ
ப³ாக ரமிஞ்சே த்யாக³ராஜார்சித

த்³வை

பதவுரை

சைதந்யமா
த்வைதமு
ஸுகமா
அத்வைதமு

- அறிவு வடிவமானவனே
- துவைத சித்தாந்தம்
- இன்பமா? (நல்லதா?)
- அத்துவைத சித்தாந்தம்

ஸுகமா	- இன்பமா? (நல்லதா)
வினு	- கேள்
ஸர்வஸாட்சி	- அனைத்திற்கும் ஆதாரமானவனே
விஸ்தாரமுகானு	- விரிவுபட
தெல்புமு	- தெரியப்படுத்து
நாதோ	- எனக்கு
ககன	- ஆகாயம்
பவன	- காற்று
தபன	- நெருப்பு
புவன + ஆதி	- பூமி முதலிய
அவனிலோ	- உலகங்களில்
நகதர	- திருமால்
அஜ	- பிரம்மன்
சிவ	- சிவபெருமான்
இந்திராதி	- இந்திரன் முதலான
ஸுருலலோ	- தேவர்களில்
பகவத்பக்த	- பகவானுடைய பக்தர்களின்
வர + அக்ரேஸருலலோ	- முதன்மையானவர்களில்
பாக	- நன்கு
ரமிஞ்சே	- களிக்கும்
த்யாகராஜார்சித	- தியாகராசனால் போற்றப்பட்ட தெய்வமே

பொழிப்புரை

ஓ! அறிவு வடிவமானவனே! அனைத்திற்கும் ஆதாரமானவனே கேள்! துவைத சித்தாந்தம் நன்றா? அத்துவைதசித்தாந்தம் நன்றா? (எது இன்பம்?) விரிவாக எனக்குத் தெரியப்படுத்து. ஆகாயம், காற்று, நெருப்பு, பூமி, முதலிய உலகங்களிலும், திருமால், பிரம்மா, சிவன், இந்திரன், முதலான தேவர்களும் பகவானின் பக்தர்களில் நன்கு களிக்கும் இத்தியாகராசனால் போற்றப்பட்ட தெய்வமே! த்வைதம் சிறப்பானதா அத்வைத சித்தாந்தம் சிறப்பானதா கூறுக

47. ஆபே⁴ாகி³ - தே³சாதி³

பல்லவி

நன்னு ப்³ரோவ நீ கிந்த தாமஸமா?
நாபை நேரமேமி பல்குமா?

"நன்" ..

அனுபல்லவி

சின்னனாடெ³ நீ செலிமி கல்க³கோ³ரி
சிந்திம்ப லேதா³? ஸ்ரீராம!

"நன்" ..

சரணம்

நிஜத³ாஸ வருலகு³ தம்முலதோ -
நீவு ப³ாக³ புட்டக³ லேத³ா?
க³ஜராஜ ரட்சக! தனயுலனு
கனி பெஞ்சலேதா? த்யாக³ராஜநுத

"நன்" ..

பதவுரை

ஸ்ரீ ராம	- மங்களம் நல்கும் இராமா
நன்னு	- என்னைக்
ப் ³ ரோவ	- காப்பாற்ற
நீ கு	- உனக்கு
இந்த	- இத்தனை
தாமஸமா	- தாமதமா?
நாபை	- என்மீது
நேரமூ+ஏமி	- குற்றம் என்ன?
பல்குமா	- தெரிவிப்பாய்
சின்ன நாடெ	- சிறுவயதிலேயே
நீ செலிமி	- உன் அன்பு
கல்ககோரி	- உண்டாகவிரும்பி
சிந்திஞ்சலேதா	- எண்ணவில்லையா

ஸ்ரீ ஸத்தகுரு தியாகராஜ கவாமி கீர்த்தனங்கள்

| ஜ
 ாஸவருலு+அகு
 ம்முலதோ
 ட்வு
 பாக
 ட்டகலேதா
 கஜராஜரக்ஷக
 நனயுலனு
 கனி பெஞ்சலேதா
 த்யாகராஜநுத

- உண்மையான
- தொண்டர்களான
- தம்பிமார்களுடன்
- நீ
- நன்றாகப்
- பிறக்கவில்லையா
- கஜேந்திரனைக் காத்தவனே!
- புதல்வர்களைப்
- பார்த்து வளர்க்கவில்லையா?
- தியாகராசனால்
- துதிக்கப்படுபவனே!

மாழிப்புரை

மங்களம் நல்குகின்ற இராமா! என்னைக்காக்க உனக்கு
 இத்துனைத் தாமதமேன்? என்னிடத்து நீர் தாமதிக்கத் தக்க
 குற்றமென்ன சொல்லுக! என் கிறு வயது முதலாக உமது
 அன்பு உண்டாக விரும்பி நான் உம்மையே எண்ணிக்
 கொண்டிருக்கவில்லையா? உண்மைத் தொண்டர்களான
 தம்பியருடன் நீர் நன்றாகப் பிறக்கவில்லையா? புதல்வர்களை
 நன்கு பார்த்து வளர்க்கவில்லையா? கஜேந்திரனைக்
 காத்தவனே! இத்தியாகராசனால் துதிக்கப் படுபவனே!
 என்னைக்காக்க உமக்கேன் இவ்வளவு தாமதம்?



48. கல்யாணவஸந்தம் - ரூபகம்

பல்லவி

நாத³ லோலுடை³ ப்ரஹ்மா - நந்த³ மந்த³வே மனஸா 4

அனுபல்லவி

ஸ்வாது³ ப்லப்ர³த ஸஹித 5

சரணம்

ஹரிஹராத்ம பூ³ஸுரபதி
சரஜன்ம கணேசாதி³
வரமெளனு லுபாஸிஞ்சின
த³ரத்யாக³ராஜ வினுத 6

பதவுரை

மனஸா	- ஓ மனமே!
நாதலோலுடை	- நாதத்தில் ஈடுபாடு கொண்டு
ப்ரஹ்மானந்தமு	- பேரின்பத்தை
அந்தவே	- அடைந்துகொள் (பெறுகவே)
ஸ்வாது பலப்ரத	- நற்பலன்களை அளிக்கும்
ஸப்தஸ்வர	- ஏழு சுரங்கள்
ராக	- இராகம்
நிசய	- சேர்க்கையால்
ஸஹித	- கூடியது
ஹரி	- அரி (திருமால்)
ஹர	- அரன் (சிவன்)
ஆத்ம	- ஆயன் (பிரம்மா)
பூஸுரபதி	- தேவர் தலைவன் (இந்திரன்)
சரஜன்ம	- கார்த்திகேயன்
கணேச	- கணபதி

ஆதி
வரமெளனு
தர
உபாஸிஞ்சரே
தியாகராஜு
தெலிய

- முதலிய
- சிறந்த மகா ரிஷிகள்
- இப்புலியில்
- உபாசனை செய்தவரே
- தியாகராசனுக்கும்
- தெரியும்

பொழிப்புரை

ஓ மனமே! நாதத்தில் ஈடுபட்டு பேரின்பப்பேற்றை அடைந்து
கொள். (இந்நாதம்) நற்பலங்களைக் கொடுக்கும். ஏழு சுரங்கள்
சேர்க்கையால் உண்டானது. அரி, அரன், அயன் ஆகிய
மும்மூர்த்திகளும், இந்திரன், கார்த்திகேயன், கணபதி, முதலிய சிறந்த
மகா முனிவர்களும் இப்புலியில் உபாசித்த நாதம் இது.
இத்தியாகராசனுக்கும் இது தெரியும். எனவே மனமே! நாதத்தில்
ஈடுபாடு கொண்டு பேரின்பத்தை அடைவாயாக!

